

Assignment/Project Code: DAI05
Team: Econ
Year: April 2019
Publication Series: -

Title of the Document:

Committee on Public Finance Report on the Budget 2019: Report on the 2019 Budget Estimates as Pertaining to Government Policy Priorities (Tamil Final)

Name of Author(s): Nishan de Mel, Anushan Kapilan, Aneesha Guruge

Abstract (not more than 250-300 words):

With this report, the Committee assists Parliament in assessing whether the allocation of money in the 2019 Budget aligns with the policies of the government. The substantive analysis of the present report is set out in Section II and Section III. It is followed by an Annex that provides additional information. Section II of the report, on "Sectoral Allocations" examines the 2019 budget allocations for two sectors of significant public interest – the health sector and the education sector. The allocations are examined against stated government policy priorities as indicated by "Vision 2025" which was released by the coalition government in September 2017.

Section III of the report sets out concerns and recommendations of COPF on "Informational Standards and Due Diligence" in budget information and disclosures. These add to the concerns that the COPF identified in its first report on the 2019 Budget, under the same heading. The section is in two parts (1) Review of previous budget concerns of the COPF, (2) Sri Lanka's budget weakness compared to peer countries.

Keywords (maximum up to 5):

Budget analysis, fiscal policy, expenditure, government policy, public finance, budget 2019, information disclosure, budget credibility, excise tax, vehicle expenditure

Funder: DAI
Collaborator: -

Upload Policy

Open Document

(Full document can be uploaded on to VR Repository)

Limited Access

(Only cover page, title page, abstract, keywords can be uploaded on to VR Repository)

Restricted Access

(Cannot be uploaded at all on VR Repository)

Reason(s) for restriction. e.g. Due to the agreement had with donors

- 1.
- 2.
- 3.

Access Policy

Open Document

Full document can be accessed by anyone

Limited Access:

Full document can be accessed only by (mark all relevant categories)

Executive Director
Research Directors
Team Leader
Team Members
VR Staff

Date: 30th October 2019
Signature: Faiza Chatoor

2019 வரவு செலவுத்திட்டத்தின் மீதான அரசாங்க நிதிக்குழுவின் அறிக்கை

அரசாங்க கொள்கை முன்னுரிமைகளுக்கு சார்ந்ததாக 2019 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்
குறித்த அறிக்கை

பிரிவு I: அறிக்கைக்கான அறிமுகம்.....	3
பின்னணி.....	3
தடைகள் மற்றும் தகுதிகள்.....	3
கண்ணோட்டம்.....	5
பிரிவு II: துறை ரீதியான ஒதுக்கல்கள்	6
சுகாதாரத் துறை.....	7
- சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர்.....	7
அரசாங்கக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்ட எதிர்பார்ப்புகள்	8
பகுப்பாய்வு.....	10
கல்வித்துறை	15
அரசாங்க கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்ட எதிர்பார்ப்புக்கள்	18
பகுப்பாய்வு.....	19
வெளிநாட்டு கடன் வட்டி செலவீனம் பற்றிய அதிர்ச்சியான தவறான மதிப்பீடு.....	38
வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மை தொடர்பிலான வரைபின் இலங்கையின் செயலாற்றுகை	39
<i>குறிப்பு: மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படுதன்மையை, திறத்த வரவு செலவுத் திட்ட குறிகாட்டி மதிப்பிடுகின்றது. வரவு செலவுத் திட்ட சுழற்சியில் எட்டு முக்கிய வரவு செலவுத் திட்ட ஆவணங்களின் கிடைப்பனவு மற்றும் தகவலின் காலப்பகுதி ஆகியவற்றின் அடிப்படையிலான வெளிப்படைத்தன்மைக்கு 100 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.</i>	
இணைப்புக்கள்.....	43
இணைப்பு 2: மத்திய வங்கியினதும் COPFஇனதும் துறைசார் செலவீன	44
மதிப்பீடுகளின் ஒப்பீடுகள்	44
பின்னிணைப்பு 4: அறிக்கைகளுக்கிடையிலான வெளிநாட்டு வட்டி கட்டணங்களில் விலகல்கள்.....	47

2019 வரவு செலவுத்திட்டத்தின் மீதான அரசாங்க நிதிக்குழுவின் அறிக்கை

அரசாங்க கொள்கை முன்னுரிமைகளுக்கு சார்ந்ததாக 2019 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் குறித்த அறிக்கை

குழு அங்கத்தவர்கள் : கௌரவ M. A.சுமந்திரன் (தவிசாளர்); கௌரவ A. D. சசில் பிரேமஜயந்த ; கௌரவ பந்துல குணவர்தன்; கௌரவ கெஹெலிய ரம்புக்வேல்ல; கௌரவ சசந்த புஞ்சிநிலமே; கௌரவ பிமல் ரத்னாயக்க; கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமன்ன; கௌரவ மயில்வாகனம் திலகராஜா; கௌரவ மயந்த திசாநாயக்க; கௌரவ முஜிபுர் ரஹ்மான்; கௌரவ விஜேபால ஹெட்டியாராச்சி; கௌரவ ஆசு மாரசிங்க; கௌரவ (கலாநிதி) S. M. மொஹமட் இஸ்மாயில்

குழு செயலாளர் : தம்மிக்க தசநாயக்க.

பிரிவு I: அறிக்கைக்கான அறிமுகம்

பின்னணி

அரசாங்க நிதிக்குழுவானது, பந்தி 121 (4)இல் விவரித்திருப்பதைப் போல, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் படி, அரசாங்கத்தின் கொள்கைகளின் எல்லைகளுக்குட்பட்ட வகையில், பணம் முறையாக இடப்பட்டதா என்பது உட்பட, வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைப் பற்றி ஒரு அறிக்கையொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு பணிக்கப்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையானது, மார்ச் 5 2019இல் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அந்தப் பணிப்பை நிறைவேற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பகுப்பாய்வு மூன்று மூலாதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது : (1) நாடாளுமன்றத்தில் மார்ச் 5 2019 அன்று வழங்கப்பட்ட 2019க்கான வரவு செலவுத்திட்ட முன் வரைபுகள் ; (2)மார்ச் 5 2019 அன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட பெறுமானங்கள்; (3) திருத்தப்பட்ட மதிப்பீடுகள்(கணக்கீட்டு வடிவத்தில்), இன்னமும் வெளியிடப்படாதவை மற்றும் நிதியமைச்சினால் COPF க்கு வழங்கப்பட்ட இதர ஆவணங்கள்.

இந்தக் குழுவானது, பாரிய பொருளாதார கட்டமைப்பில் (கடன் முகாமைத்துவம், பண வீக்கம், வட்டி வீதங்கள், பரிமாற்ற வீதங்கள், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பாக) மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார அனுமானங்கள், அனுமானங்கள் குறிப்பிடப்பட்ட வேளைகளில், செயற்படுகிறது. இந்தமதிப்பீட்டிலுள்ள அனைத்துப் பெறுமானங்களும் நடப்புப் பெறுமதி முறைகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

குழுவின் பணியானது இலங்கை மதியுரை குழாமான Verité Research உள்ளடங்கிய வெளிவாரி ஆலோசகர்களால் உதவப்பெற்றது. அவர்களது பெறுமதியான உள்நாட்டுகளுக்கும் உதவிகளுக்கும் குழுவின் நன்றிகள்.

தடைகள் மற்றும் தகுதிகள்

ஆரம்பத்தில், குழுவானது இந்த மதிப்பீட்டுக்கு மிகப்பொருத்தமான சில தடைகளையும் தகுதிகளையும் குறித்துக்கொண்டது. இவை கடந்த வருடமும் இடர்ப்பாடாகவிருந்தன.

குழுவின் பணியை இலகுவாக்குவதற்காக, அவசியமான தகவல்களை அணுகுதல் மிகப் பளுமிக்க பொறுப்பாக இருந்ததனால், COPF நிதியமைச்சுக்கு (MOF) பெப்ரவரி 12, 2019இல், பின்வருவனவற்றை வலியுறுத்தி கடிதமனுப்பியது :

"2019க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை முறைப்படுத்தும் அடிப்படையிலான அனுமானங்கள், தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகளில், MOF இந்த உள்ளீடுகளை எழுத்துமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாம் இதனை எழுதுகிறோம். பகுப்பாய்வுகளுக்கும் கணிப்புக்களுக்கும் அவசியமான அனைத்து தகவல்களும் ஆவணங்களும் COPFக்கு வழங்கப்படவேண்டும் என்பதையும் அவ்வாறு தரப்படாதவை இல்லாதவை என்றே கருதப்படுவதோடு, அவற்றுக்கான ஒதுக்கீடுகள் தன்னிச்சையாகவும் அதே போலவும் கருதப்படுவதோடு, COPF அவ்வாறான குறைபாடுகளை அறிக்கைகளில் சுட்டிக்காட்டிவும் தள்ளப்படும் என்பதையும் தயவு செய்து கவனத்தில் கொள்க."

இவ்வறிக்கையின் பின்னிணைப்பு 1 ஆனது MOF இனால் COPFக்கு வழங்கப்பட்ட தகவல்களின் முழுமையான பட்டியலை வழங்குகிறது. வழங்கப்பட்ட தகவல்கள் துண்டு துண்டாகவும், போதாக்குறையாகவும் இருந்ததோடு, முற்கூறப்பட்ட தகவல்களை மீண்டும் மீண்டும் அறியவேண்டியதாகவும் இருந்தது. இந்த அறிக்கையுடனான மேலதிக இணைப்புக்கள், இந்தப் பகுப்பாய்வுக்குத் தேவையாக, MOF இனால் வழங்கப்பட்ட தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அமைந்திருந்தன. உயிர்ப்பான தொடர்பாடல்கள் இருந்தும் கூட, முன்னைய வருடங்களை போலவே, குழுவானது அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்வதில் கணிசமான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

COPF இந்த அறிக்கையை வழங்கும்போது, ஒரு சவாலான சூழ்நிலையில், குறுகிய காலக்கெடுவின் மத்தியில் கிடைக்கப்பெற்ற மூலங்கள் மற்றும்/அல்லது தரவுகளின் செயற்படவேண்டியிருந்தது. இந்தப்பிரச்சினைகள் பற்றி ஒளரளவு விரிவாக குழுவின் முன்னைய வரவுசெலவுத்திட்ட அறிக்கையிலும் விவரிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தடைகள் காரணமாக ஏதாவது தவறுகள் அல்லது தவறவிடப்பட்டதாக இருப்பின் அவற்றுக்காக வருத்தம் தெரிவிக்கப்படுகிறது.

தேவையான தகவல்களை நிதியமைச்சு மூலமாக அணுகுவதில் பல தடைகளையும் முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

முதலில், இந்த அறிக்கையின் அடிப்படை ஆவணமாக இருக்கக்கூடியதாகக் கருதப்பட்ட, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலமானது (அதாவது வரவுசெலவுத்திட்ட முதலாவது வாசிப்பு), அரசாங்கத்தின் வேறுபட்ட கொள்கை முன்னுரிமைகளுக்கமைய எவ்வாறு வரவுசெலவுத்திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால், இந்தப் பகுப்பாய்வுகளை ஒதுக்கீட்டு சட்டமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்ய இயலாது. இரண்டாவதாக, நாடாளுமன்றத்துக்கு ஒதுக்கீட்டு சட்டமூல இரண்டாம் வாசிப்பின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்வரைபுகள், கணிசமானளவு மாறுபாடுகள் இருந்ததை குழு குறித்துக்கொண்டது. மூன்றாவதாக, குறிப்பிட்டதுறைகள்தொடர்பான செலவீனங்களைக் கூர்ந்து அவதானிப்பதானது சவால்மிக்கது, இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு - செலவீனங்கள் துறைசார் வகைப்பாடுகளில் அறிக்கையிடப்படாமல், அமைச்சுப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, இலங்கையில் அமைச்சுக்கள் எல்லாம் அதிகளவில் நிலையுறுதியற்றவையாகவும் அமைச்சரவைக் கட்டமைப்பின் மீள் அமைப்பதோடு

மாறுபடக்கூடியதாகவும் அமைகின்றன. எவ்வாறாயினும் MOF 2020 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து துறைரீதியான பகுப்புகளை வழங்குவதாக இணங்கியுள்ளது. (பிரிவு III).

தற்போதைய அறிக்கையின் செலுத்துகை ஆனது தடைகளுக்கு ஏற்றதாக ஏதோ ஒரு வகையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கை 2019 வரவு செலவுத்திட்டத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிதி நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிராக மீளாய்கிறது. இந்த செயல் கற்கைகள் அணுகுமுறைகள் வரவு செலவுத்திட்ட விவாதங்களின் கால நேரங்களின் போதும் அதற்குப் பின்னரும் அரசாங்க வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் எவ்வாறு நோக்கப்படலாம் என்பதை குழுவானது ஆராய அனுமதிக்கிறது.

கண்ணோட்டம்

வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதமும் ஏற்றுக்கொள்ளலும் நாடாளுமன்ற வருடாந்த நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாகும். அரசாங்கத்துக்கு தங்களுடைய புதிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அறிவித்து, அதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை வேகப்படுத்தும் திட்டங்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வாக அமைகிறது. எவ்வாறாயினும் அவ்வாறான ஒவ்வொரு திட்டமும் அரசாங்க நிதியில் ஒரு விளைவை ஏற்படுத்தும். அரசியலமைப்பின் 148வது உறுப்புரையானது நாடாளுமன்றத்துக்கு அரசாங்க நிதி கட்டுப்பாடு பற்றிய இறுதியான அதிகாரத்தையும் பொறுப்பையும் நிலை நிறுத்தியுள்ளது. இதனால் வரவு செலவுத்திட்டமானது இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்போது நாட்டுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் பெறுவதோடு, நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான தொழிற்பாடாகவும் அமைகிறது.

இதனால் வரவு செலவுத்திட்டத்தின் வேலைத்திட்டத்தைப் புரிந்து கொள்ளல், செம்மைப்படுத்தல் மற்றும் அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதன் மூலநெறித்துவமானது நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படும் தகவல்களின் தரத்திலேயே தங்கியுள்ளது என்பதை, மீள வலியுறுத்தவேண்டியது அவசியமில்லை. இந்த அறிக்கையுடன், அரசாங்க நிதி பற்றிய குழுவானது 2019ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீட்டின் நிதி, நிதி சார் மற்றும் பொருளாதார அனுமானங்கள் மற்றும் வருவாய், செலவீனங்கள் பற்றிக் கிடைத்த தகவல்களின் நிறைவுத்தன்மை, உண்மைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த நாடாளுமன்றத்துக்கு உதவுகிறது.

இந்த இடைக்காலத்தில் COPF நாடாளுமன்றத்துக்கு தன்னுடைய அறிக்கைகள் மூலமாக உதவ முனைகிறது. இந்த அறிக்கையுடன், குழுவானது 2019 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணமானது அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பதை ஆராய நாடாளுமன்றத்துக்கு உதவுகிறது. தற்போதைய அறிக்கையின் முழுமையான பகுப்பாய்வுகள் பிரிவு II மற்றும் பிரிவு IIIஇல் காணப்படுகிறது. அது மேலதிகத் தகவல்களைத் தரும் பின்னிணைப்பைத் தொடர்கிறது.

“துறைரீதியான ஒதுக்கீடுகள்” பற்றிய அறிக்கையின் பிரிவு II கணிசமானளவு போது ஆர்வத்துக்குரிய இரு துறைகளான சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கான 2019 வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் பற்றி ஆராய்கிறது. செப்டம்பர் 2017 அன்று கூட்டணி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட, “பார்வை 2025” - “Vision 2025” இல் குறிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகளுக்கு எதிராக இந்த ஒதுக்கீடுகள் ஆராயப்படுகின்றன.

அறிக்கையின் பிரிவு III COPFஇன் வரவு செலவுத்திட்ட தகவல்கள் மற்றும் வெளிப்படுத்தல்களில் “தகவல் தராதரங்கள் மற்றும் ஏதுநிலை சிரத்தை” மீதான அக்கறைகள் மற்றும் பரிந்துரைகளைக் காட்டுகிறது. இதே தலைப்பில் 2019 வரவு செலவுத்திட்டத்தின் மீதான முதலாவது அறிக்கையில் COPF அடையாளப்படுத்திய அதே அக்கறைகளுக்கு மேலும் சேர்க்கிறது. இந்தப் பிரிவு இரு பகுதிகளாகவுள்ளது (1) முன்னைய வரவு செலவுத்திட்ட அக்கறைகள் பற்றிய COPFஇன் மீளாய்வு (2) சம நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வரவு செலவுத்திட்ட பலவீனங்கள்.

பிரிவு II: துறை ரீதியான ஒதுக்கல்கள்

அரசாங்க நிதிக்குழுவானது, அரசாங்கத்தின் கொள்கைகளின் எல்லைகளுக்குட்பட்ட வகையில், பணம் முறையாக இடப்பட்டதா என்பது உட்பட, வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைப் பற்றி ஒரு அறிக்கையொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு பணிக்கப்படுத்தப்பட்டது.

முழுமையான துறைரீதியான ஒதுக்கீடுகள்/செலவுகளை நாடாளுமன்றம் அறிந்துகொள்வதற்கான மிக நுண்ணிய அளவு தகவல்களை நாடாளுமன்றத்தின் முன் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ள வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளால் வழங்க முடியவில்லை. இதன் காரணம், மாகாண சபைகள் (மற்றும் மற்றைய உப- தேசிய சபைகளினால்) பொறுப்பேற்கப்பட்டுள்ள செலவுகளுக்கு வரவு செலவுத்திட்ட மதிப்பீடானது மத்திய அரசாங்கத்தினால் மொத்தமாக பரிமாற்றப்பட்ட தொகை மட்டுமே அறிவிக்கப்படுகிறது. ஒழிய, மாகாண சபைகளின் வரவு செலவுத்திட்டங்களின் படி, அந்தத் தொகையானது துறைரீதியாக எவ்வாறு பிரிக்கப்பட்டு, பின்னர் பயன்படுத்த எண்ணப்படும் என்பதையல்ல. (பின்னிணைப்பு 2, 2016-2019 காலகட்டத்தில் வரவு செலவுத்திட்டத்தில் COPF இனால் அடையாளம் காணப்பட்டதைப்போல வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீடுகள்/முன் வரைபுகளில் துறைசார் ஒதுக்கீடுகளை நோக்கிய இலங்கை மத்திய வங்கியினால் அடையாளம் காணப்பட்டுள்ள பொதுத் துறை செலவீனங்களின், மாகாண சபைகளையும் உள்ளடக்கியதாக சார்பு பரிமாணத்தைக் காட்டுகிறது.)

மேலதிகமாக, நாடாளுமன்றமும் COPF உம் வரவு செலவுத்திட்டத்தின் தகவல்களின் துறைரீதியான வகைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.¹

அரசாங்கக் கொள்கைகளின் வரையறைகளுக்குட்பட்ட வகையில் பணமானது பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி அறிக்கையிடும் பணியானது, COPF க்கு அமைச்சகங்களுக்குட்பட்டதாக கணக்கீட்டு வகைப்பாடுகளின் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு செலவினப்போக்குகளின் வழியாக துறை ஒதுக்கீடுகளை தோராய மதிப்பீடு செய்யவேண்டியுள்ளது. இது ஒரு சீரற்ற முறை, இதனால் இந்தப் பிரிவில் கலந்துரையாடும் மொத்தத் தொகைகளில் ஒரு முழுமையற்ற தன்மையை இது கொண்டுவரக்கூடும்.

அரசாங்கக் கொள்கைகளின் வரையறைகளுக்குட்பட்ட வகையில் ஒதுக்கீடுகள் இடப்பட்டது பற்றிய கேள்விகளை மதிப்பீடுகையில், COPF “Vision 2025”- “பார்வை 2025” எனப் பெயரிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைக் கூற்றைக் கவனத்தில் எடுத்தது. இந்த ஆவணம் அரசாங்கத்தினால் 2017 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

¹ MOF 2020 (பிரிவு III) இலிருந்து வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பிரிவு வகைப்படுத்தலை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது

சுகாதாரத் துறை

மத்திய அரசாங்கத்தின் சுகாதார செலவுகளானது சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால்(MOH) முன்னெடுக்கப்படுகிறது. இந்த அமைச்சு இரு வரவு செலவுத்திட்டத் தலைமைகளைக் கொண்டுள்ளது : (1) சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் (2) ஆயுர்வேதத் திணைக்களம் .இந்த இரண்டு வரவு செலவுத்திட்டங்களிலும் புதிய வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளிலும் எவ்வாறு செலவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய விவரிக்கும் புள்ளிவிபரங்கள், கீழே அட்டவணை 1 மற்றும் உரு 1 ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 1 : சுகாதாரத் துறை செலவின சாராம்சம்

பெறுமதி ரூபாய்.மில்லியன்களில்

அமைச்சு/திணைக்களம்	அரசாங்க செலவீட்டு ஒதுக்கீடு			ஆண்டாண்டு மாற்றம்
	2017 உண்மையானது	2018 திருத்தப்பட்டது	2019 வரவு செலவுத்திட்டம்	2018-2019
சுகாதாரத்துறை	146,073	187,853	188,182	+329 (+0.20%)
- சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர்	144,296	185,611	185,338	-273 (-0.15%)
- ஆயுர்வேதத் திணைக்களம்	1,777	2,242	2,144	-98 (-4.37%)
- வரவு செலவுத்திட்ட உரை 2019யில் பிரத்தியேக மேலதிக முன்மொழிவுகள்	N/A	N/A	700	N/A

அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் பங்காக பெறுமதிகள்

அமைச்சு/திணைக்களம்	அரசாங்க செலவுகள்/ஒதுக்கீடுகள்			ஆண்டாண்டு மாற்றம்
	2017 உண்மையானது	2018 திருத்தப்பட்டது	2019 வரவு செலவுத்திட்டம்	2018-2019
சுகாதாரத் துறை	5.61%	6.13%	5.63%	-0.50%
- சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்	5.54%	6.06%	5.55%	-0.52%
- ஆயுர்வேதத் திணைக்களம்	0.07%	0.07%	0.06%	-0.01 %
- வரவு செலவுத்திட்ட உரை 2019யில் பிரத்தியேக மேலதிக முன்மொழிவுகள்	N/A	N/A	0.02%	N/A


GDP யின் ஒரு பங்காக பெறுமதிகள்

அமைச்சு / திணைக்களம்	அரசாங்க செலவு/ஒதுக்கீடு			ஆண்டாண்டு மாற்றம்
	2017	2018	2019	2018-2019
சுகாதாரத் துறை	1.09%	1.30%	1.21%	-0.09%

குறிப்பு : நடைமுறைப்படுத்தப்பட்ட 2017க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் உண்மையான செலவீனங்கள் மற்றும் 2018 திருத்தப்பட்ட மதிப்பீடுகள் அரசாங்க முகவர் செலவீனங்களில் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டது

மூலங்கள் : வரவு செலவுத்திட்டமுன்வரைபு (2019) மற்றும் வரவு செலவுத்திட்ட உரை (2019).

உரு 1 : சுகாதாரத் துறை செலவீடு 2015-2019 வரவு செலவுத்திட்டம்



மூலம் : வரவு செலவுத்திட்டமுன்வரைபு (2019) மற்றும் வரவு செலவுத்திட்ட உரை (2019).

அரசாங்கக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்ட எதிர்பார்ப்புகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேற்ற வகையில் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பாய்வு செய்யும் நோக்கில், முன்பே குறிப்பிட்டது போல, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையான “Vision 2025”ஐ COPF ஆய்ந்தது. “பார்வை 2025”இல் பிரதிபலிப்பதன் படி சுகாதாரத் துறைக்கான பிரத்தியேகக் கொள்கை முன்னுரிமைகள், மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து தொடர்புபட்ட எதிர்பார்ப்புகள் (COPFஇனால் அறியப்பட்டது போல), கீழே அட்டவணை 2இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 2 : வரவு செலவுத்திட்டம் 2019ஐ நோக்கிய அரசாங்க சுகாதாரக் கொள்கை வரைச்சட்டம்

அரசாங்கக் கொள்கை முன்னுரிமை	செலவினங்களில்/வரவு செலவுத்திட்டத்தில் பிரதான எதிர்பார்ப்புகள்	COPF அவதானிப்புகளின் சாராம்சம்
அரசாங்கம் மூலதனச் செலவீட்டை முன்னுரிமைப்படுத்த ஒரு முழுமையான போது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் (PIP) மூலமாக அபிவிருத்திக்கு திட்டமிடுகிறது.	அந்தத் துறைக்கான மூலதனச் செலவு/ஒதுக்கீட்டில் அதிகரிப்பு	கடந்த கால குறை செலவீடுகளின் பதிவுகளின் அடிப்படையிலான குறைபாடுகளின்படி, திருப்தி.
சமூக சேவைகளின் உட்பிரிவுகளில் பொதுமக்கள் - தனியார் இணைப்புக்களை (PPP) அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது	N/A	N/A
அரசாங்கம் NCDகளுக்கு சிகிச்சையளிக்கும் குணமளிக்கும் மற்றும் தடுக்கக்கூடிய ஆரம்பப் சுகாதார பராமரிப்பை பலப்படுத்தும்	ஆரம்ப சுகாதார வழங்குதல் நடைமுறைகளுக்கான ஒதுக்கீடுகளில் அதிகரிப்பு	மத்திய அரசாங்க ஒதுக்கீடுகள் தொடர்பான 3இல் 2இன் குறைப்பு பற்றி விளக்கம் தேவை. ஆனால் செலவுகள் அதிகமாக மாகாண மட்டத்தில்.
அரசாங்கம் நெடுநாள் சிறுநீரக நோயை (CKDu) எதிர்க்கும் திட்டங்களை ஆதரிக்கும்.	CKDuவை எதிர்க்கின்றமைக்கு ஒதுக்கீடுகள் தனியாக வரவு செலவுத்திட்டத்தில் வேண்டும்.	திருப்தி இல்லை. எந்தவொரு விளக்கமும் இல்லாமல், 2018 திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட ஒதுக்கீடு குறைவு.
அரசாங்கம் மதுவரிக் கொள்கைகளை மீளாய்வு செய்யும்	ஒதுக்கீடு மீளாய்வு செய்யப்பட்ட கொள்கைகளைப் பிரதிபலிக்கும்	குறித்த தகவலின் பற்றுச்சீட்டின் அடிப்படையில் மதிப்பாய்வு இருக்கும். மதுபானங்களின் மீதான மதுவரிக் கொள்கைகளில் அண்மையில் எந்தவொரு மீளாய்வும் பற்றி COPF அறியவில்லை.
அரசாங்கம் இலத்திரனியல் மருத்துவ தகவல் முகாமைத்துவ நடைமுறைக்கு அத்திவாரமிடும்.	வரவு செலவுத்திட்டத்தின் தலைப்புக்கள் பற்றிய குறித்த ஒதுக்கீடுகள் மற்றும் தகவல்கள் ஆகியன இதன் விளைவுகளுக்கு வழிப்படுத்தப்படும்.	குறித்த தகவலின் பற்றுச்சீட்டின் அடிப்படையில் மதிப்பாய்வு இருக்கும்.
அரசாங்கம் அனைத்து இலங்கையரும் அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதார உதவிகளுடன் கூடிய, வைத்தியசாலைக்கு முன்னதான அவசர சுகாதாரப் பராமரிப்புக்கு	வரவு செலவுத்திட்டத்தின் தலைப்புக்கள் பற்றிய குறித்த ஒதுக்கீடுகள் மற்றும் தகவல்கள் ஆகியன இதன் விளைவுகளுக்கு வழிப்படுத்தப்படும்.	குறித்த தகவலின் பற்றுச்சீட்டின் அடிப்படையில் மதிப்பாய்வு இருக்கும்.

அரசாங்கக் கொள்கை முன்னுரிமை	செலவினங்களில்/வரவு செலவுத்திட்டத்தில் பிரதான எதிர்பார்ப்புகள்	COPF அவதானிப்புகளின் சாராம்சம்
உரித்துடையவர்களாயிருப்பர் என்பதை உறுதிப்படுத்தும்.	உதாரணம் - நோயாளர் காவுகை வண்டிச் சேவைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தல்.	
அரசாங்கம் நடுநிலை மட்டத்தில் கட்டுதல் - செயற்படல் - பரிமாற்றல் வகையான வடிவ உட்கட்டுமான திட்டங்களை நாடெங்கும் ஆதரிக்கும்	N/A	N/A

குறிப்பு : ஆயுர்வேத பராமரிப்பில் மூலதனம் மேற்கண்ட ஆராய்வில் தவிர்க்கப்பட்டுள்ளது. மூலம் : பார்வை 2025. (2017).

பகுப்பாய்வு

2019இல் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேரடி ஒதுக்கீடுகள் ரூபா.188 பில்லியனாகவும், இது வரவு செலவுத் திட்டத்தின் 5.63%ஆகவும் உரிய GDPயின் 1.21% ஆகவும் இருந்தது. 2013 முதல் இந்த செலவினமானது வருடத்துக்கு சராசரி 11.8% என்ற சராசரி வீதத்தில் வளர்கிறது. அதே நேரத்தில் மதிப்பீடுகள் அதிக நம்பிக்கையுடையதாக இருக்க, உண்மையான சுகாதார செலவீடானது ஒதுக்கீடுகளை விட , 2013-2017 வரை சராசரியாக 13% குறைவாக இருந்துள்ளது.

அட்டவணை 3: கடந்தகால அனுபவங்கள் - 2013-2017

திணைக்களம்/அமைச்சு	சராசரி வளர்ச்சி (உண்மையான செலவில்)	சராசரிப் பற்றாக்குறை (மதிப்பீடுகளை நோக்கிய உண்மையான செலவுகளில்)
சுகாதாரத் துறை	11.8%	13.1%
- சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்	11.8%	12.9%
- ஆயுர்வேதத் திணைக்களம்	15.0%	23%

குறிப்பு : சராசரி வளர்ச்சி எல்லையளவு 2013இன் தொடக்கம் முதல் கருதப்படுகிறது. சுகாதாரத் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் (குறிப்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு) 2019 ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம் : முன்வரைவு & அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு வருடங்கள்).



இந்த அறிக்கையானது பின்வரும் முக்கிய எதிர்பார்ப்புக்களை பகுப்பாய்வு செய்யவுள்ளது : (1) மூலதனச் செலவீட்டில் அதிகரிப்பு (2) NCDகளுக்கு எதிராகப் போரிடக்கூடிய குணமளிக்கும் மற்றும் தடுக்கக்கூடிய சேவைகளுக்கான ஒதுக்கீடுகளைப் பேணுதல் மற்றும் (3) நெடுநாள் சிறுநீரக நோய்க்கு (CKDU) எதிர்நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடுகளைப் பேணுதல்.

கொள்கை: மூலதன செலவீடுகளை முன்னுரிமைப்படுத்தல்

சுகாதாரத்தில் மூலதன செலவீடானது மொத்த செலவினத்தின் அதே பாணியையே கொண்டுள்ளது : செலவுகளில் சராசரி வருடாந்த வளர்ச்சி பெயரளவிலான GDP வளர்ச்சியை விட அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், எவ்வாறாயினும், மூலதன செலவீடானது வரவு செலவுத் திட்டமிடப்பட்ட ஒதுக்கீடுகளை விட கணிசமானளவு குறைந்துள்ளது.

2019 வரவு செலவுத்திட்டத்தில்² சுகாதாரத் துறைக்கான மூலதன ஒதுக்கீடு ரூபாய்.44,656 மில்லியன். இது 2018 திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் தொடர்பான 8.2% குறைவு. இது 2017இல் ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட சற்றுக் குறைவு, எனினும் உண்மையில் 2017இல் செலவு செய்யப்பட்டதைவிட கிட்டத்தட்ட 60% அதிகம். (உரு 2).

உரு 2 : சுகாதாரத்தில் மூலதனச் செலவீடு, 2013-2017



மூலம் : அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு ஆண்டுகள்).

அவதானிப்பு : சுகாதாரத்துக்கான முதலீட்டு ஒதுக்கீடு, அரசாங்கத்தின் கொள்கை நோக்கத்துக்குட்பட்டு சரியாக அமைக்கப்பட்டுள்ளது பற்றி COPF திருப்தியடைந்துள்ளது. எவ்வாறாயினும், வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் பொதுவாக வரவு செலவுத்திட்ட நடைமுறைப்படுத்தலோடு இணங்காத ஒரு கடந்தகால பாணி அவதானிக்கப்பட்டது.

கொள்கை : NCDகளுக்கு சிகிச்சையளிக்கும் குணமளிக்கும் மற்றும் தடுக்கக்கூடிய ஆரம்பப் சுகாதார பராமரிப்பை பலப்படுத்தல்

இந்த எதிர்பார்ப்பை சந்திக்கக்கூடிய வகையில் அமையக்கூடிய மையத்துக்குரியதான மூன்று வரவு செலவுத்திட்டங்களை COPF அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. (i) சுகாதார விரிவாக்கல் மற்றும்

² வரவு செலவுத்திட்ட உரை முன்மொழிவுகள் உட்பட.

நோய்த்தவிர்ப்பு (ii) தொற்றக்கூடிய மற்றும் தொற்றா நோய்களுக்கான கட்டுப்பாடு (NCDs) (iii) தேசிய போஷாக்கு நிகழ்ச்சித் திட்டம் . இந்த வரிசை விடயங்கள் பொதுவாக மொத்த சுகாதார வரவு செலவுத்திட்டத்தில் 5%க்கும் குறைவாகவே கணக்கிடுகிறது; அந்தக்காரணத்துக்காக அவற்றின் ஏற்ற இறக்கங்கள், வரவு செலவுத்திட்டத் தடைகளில் அரிதாகவே தாக்கம் செலுத்துவதால், நேரடியாக முன்னுரிமைகளில் பிரதிபலிக்கலாம். 2013இலிருந்து இந்த வரவு செலவுத்திட்டங்களின் கீழான செலவுகளை அட்டவணை 4 காட்டுகிறது.

அட்டவணை 4: MOHஇன் கீழான தெரிவு செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள், 2013-2019 வரவு செலவுத்திட்டம்

பெறுமதி மில்லியன் ரூபாய்களில்

வருடம்	தொற்றக்கூடிய மற்றும் தொற்றா நோய்களின் கட்டுப்பாடு		சுகாதார விரிவாக்கல் மற்றும் நோய்த் தவிர்ப்பு		தேசிய போஷாக்கு நிகழ்ச்சித் திட்டம்	
	பெறுமதி	ஆண்டாண்டு அதிகரிப்பு	பெறுமதி	ஆண்டாண்டு அதிகரிப்பு	பெறுமதி	ஆண்டாண்டு அதிகரிப்பு
2013	674 (0.7%)	Excl.	1,762 (1.9%)	Excl.	1,463 (1.6%)	Excl.
2014	1,312 (1.2%)	94.5%	1,576 (1.4%)	-10.5%	1,833 (1.6%)	25.3%
2015	2,343 (1.8%)	78.6%	1,154 (0.9%)	-26.8%	2,200 (1.7%)	20.0%
2016	2,207 (1.6%)	-5.8%	1,062 (0.8%)	-7.9%	1,550 (1.1%)	-29.5%
2017	3,428 (2.3%)	55.3%	1,518 (1.0%)	42.9%	1,796 (1.2%)	15.9%
2018 RE	4,582 (2.4%)	33.7%	2,761 (1.5%)	81.9%	2,435 (1.3%)	35.5%
2019 B	2,590 (1.4%)	-43.5%	2,159 (1.1%)	-21.8%	3,226 (1.7%)	32.5%

மூலம் : முன்வரைவு & ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு ஆண்டுகள்) **அவதானிப்பு** : அரசாங்கக் கொள்கையின் எதிர்பார்ப்புகளுக்கு இயையக்கூடிய, தேசிய போஷாக்கு நிகழ்ச்சித் திட்டத்துக்கு வரவு செலவுத்திட்டத்தில் 32.5% அதிகரிப்பு உள்ளது. எவ்வாறாயினும், தொற்றக்கூடிய மற்றும் தொற்றா நோய்களின் கட்டுப்பாட்டுக்கான 2019 ஒதுக்கீட்டில் விளக்கப்படாத மிகப்பெரிய 43.5% குறைவும், விரிவாக்கல் மற்றும் நோய்த் தவிர்ப்புக்கு 21.8%மும் இருக்கிறது. இந்தக் குறைப்புகளும் அரசாங்கத்தினால் இடப்பட்ட கொள்கைகளுக்கு நேரடியான பதில்களாக இயங்குகின்றன.

நிகழ் நிலைக் கற்கை : இனிப்புச் சுவையூட்டப்பட்ட பானவகைகளின் சீனியளவுக்கான மதுவரி

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேற்ற வகையில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பாய்வு செய்யும் நோக்கில், குழு வருவாய்க் கொள்கைகளின்

முக்கியத்துவத்தையும் கவனித்துக்கொள்கிறது. துறைமீதியான வகையில் அரசாங்கத்தின் கொள்கைப்படி நெறிப்படுத்தப்பட்ட வரிமதிப்பு வழிகளும் சம்பவங்களும், அத்துடன் மேலதிக வருவாயை உயர்த்தக்கூடியதாக இயக்கப்பட்டுமிருக்கும்.

குறிப்பிடத்தக்களவான சுகாதார நலன் குறித்த சிக்கல்களைக்கொண்டுள்ள உணவுப் பொருட்களின் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கொள்கைப் பொறிமுறையாக மது வரிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிகரெட்டுக்கள் மற்றும் மதுபானம் ஆகியன மதுவரிக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கான அத்தகைய உதாரணங்களாகும். இவற்றுள் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக சீனியைக் கொண்டுள்ள பானவகைகளுக்கான சீனி வரி, முதற்தடவையாக 2017 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட 2018 வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனி தொடர்பான இந்தப் பொது மக்கள் சுகாதார அக்கறையானது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் சீனி பற்றிய வளர்ந்துவரும் கொள்கைகளின் படியும் தொடர்ச்சியானதாக அமைந்துள்ளது.

சீனியைக் கொண்டுள்ள பானவகைகளின் மீதான சீனி வரியில் பெரியளவான குறிப்புக்களை செய்ததன் மூலம், எவ்வாறாயினும் 2019 வரவு செலவுத்திட்டமானது 2018 வரவு செலவுத்திட்டத்தின் கொள்கைத் திசைக்கு ஏறத்தாழ நேரெதிர்த் திசையிலேயே நகர்ந்ததை COPF குறித்துக்கொள்கிறது. 2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிக் குறிப்புக்கள் கீழே அட்டவணை 5இல் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை 5 : இனிப்புச் சுவையூட்டப்பட்ட பான வகைகள் மீதான சீனி வரியின் மீதான முன்மொழியப்பட்ட மதுவரி (விசேட உட்பிரிவுகள்) சீராய்வுகள்

	நவம்பர் 2017 அமுலாக்கப்பட்ட கொள்கை	2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவை (மார்ச் 2019]
சுவையூட்டப்பட்ட பான வகைகள் மீதான மது வரி	சீனி சேர்க்கப்பட்ட பானங்களுக்கு சீனியின் அளவின் அடிப்படையில் மதுவரி அறிமுகப்படுத்தப்படும். இந்த வரி HS குறியீடு 22.02இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பானங்களுக்கு பிரயோகிக்கப்படும். சீனியின் கிராம் ஒன்றுக்கு 50 சதமாக இந்த வீதம் அமையும்.	சீனி சேர்க்கப்பட்ட பானங்களுக்கு விலக்களிக்கப்பட்ட அளவு கீழ்வருவதாக திருத்தப்பட்டு அமையும் : (a) கார்பனேற்றப்பட்ட பானங்கள் - 100 mlக்கு 4 கிராம்கள் (b) பழத்தை அடியாகக்கொண்ட பானங்கள் - 100 mlக்கு 8 கிராம்கள் விலக்களிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாயின் வரி வீதம் சீனி கிராமுக்கு 40 சதமாகத் திருத்தப்படும்.

மூலம் : வரவு செலவுத்திட்ட உரை (2018 மற்றும் 2019)

இந்தக் கொள்கை நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள எதிர்மறை நிதித் தாக்கம் பற்றி COPF கோரியிருந்த விளக்கத்துக்கு ஒரு பதிலாக, MOF கீழ்க்கண்ட கொள்கை செயற்பாட்டை வெளிப்படுத்திய சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கடிதமொன்றை COPFக்கு வழங்கியது.

“சுகாதார அமைச்சு அனைத்து உணவு மற்றும் பான வகைகளுக்கும் திருத்தப்பட்ட முவ்வகை வர்ணக் குறியீட்டு நடைமுறையைக் கொண்டு வருவதோடு, அந்தக் கட்டுப்பாட்டு அளவுகளின் அடிப்படையில் வரி அளவுகளும் வரையறுக்கப்படுவதோடு அது இரு பக்கத் தலையீடுகளுக்கும் பொருத்தமாகும். சீனியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது குறைந்தளவு 2gr/100 ml ஆகவும் உயரிய அளவு 8gr/100ml ஆகவும் மீள வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுகளின் அடிப்படையில் எல்லாப் பானங்களிலும்

சீனி வரிக்கு விலக்களிக்கப்படும் அளவாக 2gr/100ml ஐ அமைச்சு பரிந்துரைக்கிறது. உடன் பழச்சாறுகளுக்கான வரி விலக்கு அளவு 8 கிராம் ஆக அடையாளம் காணப்பட்டது”.

வரிகளைக் குறைப்பதற்கான MOFஇன் நடவடிக்கையானது, MOH இன் பணிப்புரையை இரண்டு விதமாக முரண்படுவதை COPF குறித்துக்கொள்கிறது. முதலில், அது கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கு விலக்களிப்பை 2 கிராமிலிருந்து 4 கிராமாக இரட்டித்துள்ளது. இரண்டாவதாக, மேலதிக கிராமுக்கான வரியை 50 சதத்திலிருந்து 40 சதங்களாகக் குறைத்துள்ளது. MOFஇனால் வழங்கப்பட்டுள்ள மேலதிக விளக்கங்களில், MOHஇனால் முன்மொழியப்பட்டதிலிருந்து வித்தியாசப்படும் MOFஇன் நடைமுறைகள் சர்வதேசத்தில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனாலும் இந்தக் கூற்றுக்கான எந்தவொரு சான்றுப்படுத்தும் உறுதியும் MOHஇடமிருந்து கிடைக்கவில்லை.

சுகாதாரக் கொள்கைகளில் மிகச்சிறந்த நடைமுறைகள் தொடர்பான முடிவுகள் (நுகர்வு சலுகைகள்/சலுகைகள் இன்மை ஆகியவற்றை சுகாதாரம் தொடர்பான வகைகளுக்குப் பிரயோகிப்பது) MOH இனாலேயே பிரதானமாக முடிவேடுக்கப்படவேண்டும்; உரிய சுகாதாரக் கொள்கை தொடர்பான MOFஇன் கருத்தானது MOHஇன் கருத்தை விஞ்சுவதாக அமையக்கூடாது; விசேடமாக MOHஇன் நிலையானது அதிக நேர்மறை நிதித் தாக்கத்தையும் செலுத்தக்கூடிய நிலையில்.

சீனி வரியை குறைக்கும் ஒரு சட்டபூர்வமற்ற முடிவானது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிராத ஒரு புதிய பிரதமர் இருந்த குறுகிய காலப்பகுதியில், 2018 டிசெம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டது என்பதை COPF குறித்துக்கொண்டது. தற்போதைய அரசாங்கமானது அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிறைவேற்று முடிவுகளிலிருந்து தன்னை விடுவித்துள்ள நிலையில், COPFஇன் ஒப்பீடுகள் 2018இல் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கொள்கைகளை மேற்கோளிடுகிறது.

நேர்மறையான நிதி மற்றும் சமூகத் தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய இதுபோன்ற வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள், நிதியமைச்சினால் நடைமுறைப்படுத்தாததையும், அத்தோடு நாடாளுமன்றத்துக்கு வெளிப்படுத்தப்படாமல் அந்த முன்மொழிவுகளை திருப்ப முயன்றதையும் COPF மிக முக்கியமாகக் குறித்துக்கொள்கிறது. அரசாங்கத்தினால் அறிவித்த பின்னர் அந்தக் கொள்கைகளை முன்னெடுக்கக்கூடிய கடப்பாடு இல்லாதவிடத்து, நாடாளுமன்றம் வரவு செலவுத்திட்டத்தில் கொள்கைப் பிரகடனங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்ற பார்வையை COPF எடுத்துக்கொள்கிறது.

கல்வித்துறை

மத்திய அரசாங்கத்தின் கல்விக்கான செலவானது முக்கியமாக மூன்று அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படுகிறது. ³ 3 இந்தப் பிரிவு மத்திய அரசாங்கத்தின் பொறுப்பேற்கப்பட்டுள்ள மூன்று வகையான கல்விக்கான செலவுகளை ஆராய்கிறது:

1. கல்வியமைச்சின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட, பொதுக் (ஆரம்ப மற்றும்) கல்வி,
2. நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் (உயர் கல்விப் பிரிவு)கீழ் வரும் பல்கலைக்கழகக் கல்வி,
3. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்கூடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார (தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்திப் பிரிவு) அமைச்சின் கீழ் வரும் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET)துறை.

இம்மூன்று வரவு செலவுத்திட்டங்களிலும் எவ்வாறு செலவுகள் ஒதுக்கிடப்பட்டன என்ற விவரிக்கும் புள்ளிவிபரங்கள், கீழேயுள்ள அட்டவணை 6இல் காட்டப்பட்டுள்ளன

அட்டவணை 6: கல்வித்துறை செலவின சாராம்சம்

பெறுமதிகள் மில்லியன் ரூபாய்களில்

அமைச்சு/திணைக்களம்	அரசாங்க செலவு/ஒதுக்கீடு			வருடாந்த மாற்றம்
	2017 உண்மையானது	2018 திருத்தப்பட்டது	2019 வரவு செலவுத்திட்டம்	2018-2019
கல்வித்துறை	135,275	188,449	197,888	+ 9,439 (+ 5.01%)
- பொது கல்வி	79,516	104,796	105,000	+ 2,040 (+0.19%)
- பல்கலைக்கழக கல்வி	47,516	72,446	79,320	+ 6,874 (+ 9.49%)
- TVET	8,243	11,207	11,268	+ 61 (+ 0.54%)
- வரவு செலவுத்திட்ட உரை 2019இல் பிரத்தியேக மேலதிக முன்மொழிவுகள்	N/A	N/A	2,300	N/A

அரசாங்க வரவு செலவுத்திட்டத்தின் ஒரு பங்காக பெறுமதிகள்

அமைச்சு/திணைக்களம்	அரசாங்க செலவு/ஒதுக்கீடு			வருடாந்த மாற்றம்
	2017 உண்மையானது	2018 திருத்தப்பட்டது	2019 வரவு செலவுத்திட்டம்	2018-2019
கல்வித்துறை	5.20%	6.16%	5.92%	-0.23%

³ பாதுகாப்பு அமைச்சு போன்ற, மற்றைய உரிய அமைச்சுகளாலும், மாகாண சபைகளாலும், வழங்கப்படும் கல்வி வசதிகள், இந்தப் பகுப்பாய்விலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

- பொது கல்வி	3.05%	3.42%	3.14%	-0.28%
- பல்கலைக்கழக கல்வி	1.83%	2.37%	2.37%	0.01%
- TVET	0.32%	0.37%	0.34%	-0.03%
- வரவு செலவுத்திட்ட உரை 2019இல் பிரத்தியேக மேலதிக முன்மொழிவுகள்	Excl.	Excl.	0.07%	Excl.


GDPயின் ஒரு பங்காக பெறுமதிகள்

அமைச்சு/ திணைக்களம்	அரசாங்க செலவு/ஒதுக்கீடு			வருடாந்த மாற்றம்
	2017 உண்மையான து	2018 திருத்தப்பட்டது	2019 வரவு செலவுத்திட்டம்	2018-2019
கல்வித்துறை	1.02%	1.30%	1.27%	-0.04%

குறிப்பு : நடைமுறைப்படுத்தப்பட்ட 2017க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் உண்மையான செலவீனங்கள் மற்றும் 2018 திருத்தப்பட்ட மதிப்பீடுகள் அரசாங்க முகவர் செலவீனங்களில் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டது.

மூலம் : வரவு செலவுத்திட்டமுன்வரைபு (2019) மற்றும் வரவு செலவுத்திட்ட உரை (2019).

உரு 3 : கல்வித்துறை செலவீடு, 2015 – 2019 வரவு செலவுத்திட்டம்



குறிப்பு : 2019க்கான சுகாதாரத்துறை ஒதுக்கீடு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கான ஒதுக்கீடுகளையும் உள்ளடக்குகிறது.

மூலம் : முன்வரைபு & அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு வருடங்கள்)

அட்டவணை 7: வருடாந்த மாணவர் உட்சேர்க்கை மற்றும் பதிவு, 2014-2017

வருடாந்த மாணவர் உட்சேர்க்கை, 2014-2017

	2014	2015	2016	2017
பாடசாலைகள் (புதிய)	349,182	334,877	317,895	322,135
பல்கலைக்கழகம்	25,200	25,676	29,083	30,062
தொழினுட்பக் கல்லூரிகள்	22,863	19,864	26,591	33,650

குறிப்பு : பல்கலைக்கழகம் - வருடாந்த மாணவர் உட்சேர்க்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் புதிய மாணவர்களை மட்டும் கருத்தில்கொள்கிறது.

O/L & A/L தகுதிபெற்ற அல்லது தகுதிபெறாத மாணவர்கள் 2014-2017

	2014	2015	2016	2017
O/Lக்குத் தோற்றிய மாணவர்கள்	277,414	290,929	286,251	312,464
- தகுதி பெற்றோர்	184,619	195,359	200,204	221,943
- தகுதி பெறாதோர்	92,795	95,570	86,047	90,521
A/Lக்குத் தோற்றிய மாணவர்கள்	207,304	210,340	211,865	206,630
- தகுதி பெற்றோர்	126,971	131,137	134,238	136,421
- தகுதி பெறாதோர்	80,333	79,203	77,627	70,209
O/L மற்றும் A/Lக்குத் தகுதி பெறாத மாணவர்கள்	173,128	174,773	163,674	160,730

குறிப்பு : பாடசாலைப் பரீட்சார்த்திகள் மட்டுமே கருத்திற்கொள்ளப்பட்டனர்

ஆண்டிற்கான வருடாந்த மாணவர் எண்ணிக்கை (உள்வாங்கல்) 2014-2017

	2014	2015	2016	2017
மாணவர் (பாடசாலை) எண்ணிக்கை	4,273,065	4,330,368	4,345,740	4,367,493
பல்கலைக்கழக மாணவர்கள் (இளநிலைப் பட்டதாரிகள்)	81,153	87,085	87,741	91,905
தொழில்நுட்ப கல்லூரிகள்	29,428	26,186	32,990	39,910

குறிப்பு: பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் இளங்கலை பட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர்.

மூலம்: வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் வரைபு (2019) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளியியல் (2018)

அரசாங்க கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்ட எதிர்பார்ப்புக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேற்ற வகையில் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பாய்வு செய்யும் நோக்கில், முன்பே குறிப்பிட்டது போல, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையான "Vision 2025"(செப்டெம்பர் 2017)ஐ COPF ஆய்ந்தது. கொள்கை முன்னுரிமைகள் 'பார்வை 2025' இல் பிரதிபலித்ததுடன் வரவு செலவுத் திட்டத்திற்கான தொடர்புடைய எதிர்பார்ப்பு (COPF இன் புரிந்துகொள்ளலின் அடிப்படையில்) அட்டவணை 8 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 8: வரவு செலவுத்திட்டம் 2019 க்கு நோக்கிய அரசு கல்விக் கொள்கை கட்டமைப்பு

அரசு கொள்கை முன்னுரிமை	செலவீனம்/ வரவு செலவுத்திட்டத்தில் முக்கிய எதிர்பார்ப்புக்கள்	COPF கண்காணிப்பின் சுருக்கம்;
ஒரு முழுமையான பொதுமக்கள் முதலீட்டுத் திட்டம் (PIP)மூலமாக அரசாங்கம் முதலீட்டு செலவீனத்தை வரையறுக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.	அந்தத் துறை அதிகரிப்பதற்குத் தேவையான மூலதன செலவீனம்/ஒதுக்கீடு	கடந்த காலத்தில் குறைவான செலவீனம் தொடர்பான அக்கறையுடனான திருப்தி.
சமூக சேவைகள் வழங்குவதில் அரசாங்கம் பொது-தனியார் பங்களிப்புக்களை ஊக்குவிக்கின்றது.	N/A பொருத்தமற்றது	N/A பொருத்தமற்றது
அனைவரிற்கும் அரசு 13 வருடங்களிற்கு கல்வி வழங்கும்.	இரண்டாம் நிலை கல்வி ஒதுக்கீடு பாரியளவிலான மாணவர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.	பொதுக் கல்விக்கான ஒதுக்கீடுகள் நிஜமான முறையில் ஒப்பந்தத்துக்குள்ளாவதாலும், அதனால் விரிவாக்கமானது எவ்வாறு ஆதரவு பெறப்படும் என்பதற்கான தகவல் குறைவினாலும் என்பதால் திருப்தியற்றது.
மூன்றாம்நிலை கல்விக்கான அணுகல் அதிகரிக்கும்.	பல்கலைக்கழக கல்வி மற்றும் மூன்றாம்நிலை கல்வி தொழிற்பயிற்சிக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்;	திருப்திகரமாகவுள்ளது. ஆனால் பல்கலைக்கழக கல்வி குறைந்த செலவீனங்களின் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தனியார் துறையினரின் உதவியோடு தொழிற்பயிற்சிக்கான வாய்ப்புக்களை அரசாங்கம் அதிகரிக்கும்.		TVET திருப்தியற்றது. ஒதுக்கீடு உண்மையில் குறைவடைந்துள்ளது. இது, அரசு கொள்கையின் எதிர்பார்ப்பிற்கு எதிரானது.
தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய துறைகளில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.		
தொழில்முனைவோர் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்ய அரசாங்கம் இளைஞர்களை வலுவூட்டும்	உலகளாவிய தரங்களை பிரதிபலிப்பதற்காக பாடத்திட்டத்தை மறுசீரமைக்க ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இருக்க வேண்டும்	மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை

அரசு கொள்கை முன்னுரிமை	செலவீனம்/ வரவு செலவுத்திட்டத்தில் முக்கிய எதிர்பார்ப்புக்கள்	COPF கண்காணிப்பின் சுருக்கம்;
		COPF இனால் தனித்து குறிப்பிட முடியவில்லை.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் துறையின் முதலீட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும். அரசாங்கம், தகவல் தொழில்நுட்ப துறையில் தனியார் துறையின் முதலீட்டினை ஊக்குவிக்கும். பாடசாலை கல்வித் திட்டத்தில், தகவல் தொழில்நுட்ப கல்வியினை அரசாங்கம் இணைக்கும்.	கல்வியின் தரத்தை டிஜிட்டல் மயமாக்குவதை வசதிப்படுத்தவும் அல்லது மாணவர் / கல்வி வசதிகளிற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்குதல்.	மதிப்பீடு செய்யப்படவில்லை. COPF இனால் வரவுசெலவுத்திட்டத்தில் இந்த நோக்கத்திற்கான ஒதுக்கீடுகளைத் தனித்து ஆய்வு செய்ய முடியவில்லை.
நாடு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமான-செயற்பாட்டு-பரிமாற்ற மாதிரியை அரசாங்கம் ஊக்குவிக்கும்.	N/A பொருத்தமற்றது	N/A பொருத்தமற்றது
அரசாங்கமானது, பொதுச் சேவைகள், கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களிற்கான அணுகலை விசேட தேவைக்குப்பட்டோரிற் காகவும் மேம்படுத்தும்.	விசேட தேவைக்குப்பட்ட நபர்களை நோக்காகக் கொண்டு கல்விக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒதுக்கீடுகள் இருக்க வேண்டும். கற்றல் செயல்முறையை வசதிப்படுத்துவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் சிறப்பாக பங்களிப்புச் செய்ய வழிவகுக்கின்றது.	கொள்கை நோக்கம் எவ்வாறு ஆதரிக்கப்படும் என்ற தகவல்கள் COPFக்குக் குறைவாகவே உள்ளது.

மூலம்: :பார்வை 2025. (2017).

பகுப்பாய்வு

கல்வித் துறைக்கு 2019 இல் மத்திய அரசாங்கத்தின் நேரடி ஒதுக்கீடு 198 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. பாதீட்டில் 5.92% எனக் கணக்கிலிடப்பட்டது. மொத்தத் உள்நாட்டு உற்பத்தியில் 1.27% பெயரளவில் காணப்பட்டது. 2013-2017 காலப்பகுதியில் செலவீனம் 19% என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்திருந்தது.

அதேவேளையில் 2018 மற்றும் 2019 இல் கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டு விகிதம் ரூபா 188 க்கும் ரூபா 198 பில்லியன் இற்கும் இடைப்பட்டது. 2017 இல் குறிப்பிட்ட துறையின் செலவீனம் ரூபா 137 பில்லியன் இலும் குறைவானது. 2018 ஆம் ஆண்டில் பாதீடு போதுமானதாக செலவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது 2019 இல் செலவு செய்யப்பட்டாலோ அதனை ஊழ்Pகு இனால் தீர்மானிக்க முடியாதுள்ளது. இ;க் கரிசனை கடந்த கால அனுபவங்களினால் ஆனது. 2013-2017 ஆம்

ஆண்டுகளில், மத்திய அரசின் உண்மையான கல்விச் செலவீனம் 21% இற்கும் அதிகமாக ஒதுக்கீடுகளில் சரிவினை ஏற்படுத்தியது. 2014-2017 காலப்பகுதிகளில் அண்ணளவாக (அட்டவணை 9)

அட்டவணை 9: கடந்தகால அனுபவங்கள் - 2013-2017

திணைக்களம்/ அமைச்சு	சராசரி வளர்ச்சி (உண்மையான செலவு)	சராசரி பற்றாக்குறை (உண்மையான செலவு மதிப்பீடுகளிற்கு எதிராக)
கல்வித் துறை	19.0%	21.1%
- பொதுக் கல்வி	20.5%	21.3%
- பல்கலைக்கழகக் கல்வி	17.2%	8.3%
(மூன்றாம்நிலை தொழிற்பயிற்சிக் கல்வி)	23.3%	30.9%

குறிப்பு: 2013 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து சராசரி வளர்ச்சி வீதம் கருத்தில் கொள்ளப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான கல்வித் துறை ஒதுக்கீடு பாதீட்டு முன்மொழிவு ஒதுக்கீடுகளை உள்ளடக்கியுள்ளது.

மூலம்: வரைவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டு மதிப்பீடுகள் (பல்வேறு ஆண்டுகள்).

பின்வரும் முக்கிய எதிர்பார்ப்புக்களில் மேலதிக விபரங்களை இவ்வறிக்கை ஆராயும்: (1) மூலதன செலவில் அதிகரிப்பு (2) பொதுக் கல்விக்கான ஒதுக்கீட்டில் அதிகரிப்பு (3) பல்கலைக்கழக கல்விக்கான ஒதுக்கீட்டில் அதிகரிப்பு, (4) மூன்றாம்நிலை தொழிற்பயிற்சிக் கல்விக்கான ஒதுக்கீட்டில் அதிகரிப்பு, (5) விசேட தேவைக்குரியோருக்கான கல்வி வசதிகளுக்கான வசதிகளை அதிகரித்தல்.

கொள்கை: முன்னுரிமைப்படுத்தப்பட்ட மூலதன செலவு



2013-2017 காலப்பகுதியில் மூலதன செலவு வருடாந்த வளர்ச்சி 33.3% . இது மூலதன செலவீனத்தை ரூபா 17.2 பில்லியனிலிருந்து ரூபா 34.8 பில்லியனாக இரட்டிப்பாகச் செய்தது: 2015-2017 காலப்பகுதியில் அண்ணளவான சராசரி வளர்ச்சி 10% மட்டுமே.

அதே நேரம் 2013-2017 காலப்பகுதியில் மூலதன செலவீனம் குறிப்பிடத்தக்க வகையில் சராசரியாக 31.1% மாக வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வீழ்ச்சியடைந்தது. சுகாதாரத் துறையைப் போலவே திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளிற்கு எதிராக உண்மையான செலவீனத்தின் பற்றாக்குறை 2016 இல் உயர்வாக இருந்தது. ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் 67.4% மானது செலவிடப்படவில்லை.

2019 வரவு செலவுத்திட்டத்தில்⁴ கல்விக்கான மூலதன ஒதுக்கீடு ரூபா 82.7 பில்லியன். இது 2017 ஆம் ஆண்டின் உண்மையான மூலதன செலவீனத்திலிருந்து 178.6% அதிகரிப்பு மற்றும் 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து 2.3ம% அதிகரிப்பு (படம் 4) ஆகும்.

படம் 4: கல்விக்கான மூலதன செலவீனம், 2013-2017

⁴ பாதீட்டு உரை முன்மொழிவுகளை உள்ளடக்கியது



மூலம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதீட்டு மதிப்பீடுகள் (பல்வேறு ஆண்டுகள்).

அவதானிப்பு: கல்விக்கான மூலதன செலவீனம் அரசு கொள்கைக்கு அமைவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று COPF திருப்தியடைகின்றது. ஆயினும், சுகாதார துறையில் கடந்த காலத்தில் ஒரு முறை, வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் எதிர்பார்ப்புகள் பொதுவாக வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இணங்கவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

கொள்கை: பொதுக் கல்விக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்தல்

முதன்மை கல்வி மற்றும் பொதுக் கல்வி தொடர்பான பொதுக் கல்வி செலவினம், கல்வி அமைச்சு (MOE) மற்றும் மாகாண சபை (PC) ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது. 2019 வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 240 பில்லியன் பொது கல்விக்கு (அட்டவணை 10) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் '13 ஆண்டுகள் கல்வி' அடைவதற்கு மத்திய அரசு ஒரு கொள்கை அர்ப்பணிப்பு செய்துள்ளது. இந்த முன்முயற்சிக்கான 2019 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட செலவுகள் ரூ. இந்த கொள்கைகளை 416 பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு 6 பில்லியன் டாலர், ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தி, பள்ளி மேற்பார்வை, புனர்வாழ்வு மற்றும் கட்டடங்களை வாங்குதல் மற்றும் உபகரணங்கள் வாங்குவது. கூடுதலாக, வரைவு பட்ஜெட் மதிப்பீடுகள் பொதுவான கல்வி மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரிய ஒதுக்கீடுகளைக் கொண்டுள்ளன. 3,577 ஆரம்ப பாடசாலைகள் (ரூபா 4,500 மில்லியன்), (ii) 1,000 இடைநிலை பாடசாலைகளின் மேம்பாட்டு வசதிகள் (ரூபா 4,750 மில்லியன்), (iii) தோட்டக்கலைப் பாடசாலைகளை இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு (ரூபா 200 மில்லியன்)

வரைவு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் MOE (மாகாண சபைகளில் இருந்து தனித்தனி), முதன்மை மற்றும் இரண்டாம்நிலை கல்வி (அட்டவணை 10) ஆகியவற்றின் மூலம் நேரடி செலவினங்களை வெவ்வாறாகக் காட்டுகின்றது.

ஒட்டுமொத்தமாக, கல்விக்காக 13 வருடங்களைப் போல, கல்விக்கான வசதிகளை முன்னேற்றுதல் போன்ற முக்கியமான கடமைகள் கல்வி வரவு செலவுத்திட்டத்தில் இருக்கின்றன. எவ்வாறாயினும் அதே நேரத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த வரவு செலவுத் தொகையானது (விசேடமாக மீளத்திரும்பும் செலவு) திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் உண்மையான எண்ணிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டில் பெயரளவிலான உயர்வானது, 3.4% இல், பணவீக்கத்தை விடக் குறைவானது ; MOEயினால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய அனைத்து செலவுகளும் இதைவிட சிறிய அதிகரிப்பையே கொண்டிருப்பதோடு, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான ஒதுக்கீடுகள், மத்திய மட்டத்தில் பெயரளவான நிலையில் குறைந்திருப்பதோடு, முக்கியமாக குறைக்கப்பட்ட மீளத் திரும்பும் செலவுகளுடாக இருக்கின்றன.

அட்டவணை 1: பொதுக்கல்வியில் பொதுச் செலவீடு, 2015-2019 வரவு செலவுத்திட்டம்

கல்வியமைச்சு மற்றும் மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைகளுக்கான பற்றிமாற்றல் மூலம் பொதுக் கல்விக்கு நேரடி ஒதுக்கீடுகள், 2015-2019 வரவு செலவுத்திட்டம்

பெறுமதி ரூபாய். மில்லியன்களில்

	2015	2016	2017	2018 RE	2019 B
பொதுக் கல்வித்துறை (மாகாண சபைகள் உள்ளடங்கியதாக	176,916	185,684 (+5.0%)	201,160 (+8.3%)	235,081 (+16.9%)	239,835 (+2.0%)
- கல்வியமைச்சு	59,263	63,643	79,516	104,731	105,000
- மாகாண சபைகளுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடு	117,653	122,041	121,644	130,350	134,835

மூலங்கள் : முன்வரைவு வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (2019) மற்றும் அரசாங்கத் தகவல் தரவு

இரு MOE வரவு செலவுத்திட்ட தலைப்புக்கள் - ஆரம்பக் கல்வி மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான வளர்ச்சி நடவடிக்கைகள் வரவு செலவுத்திட்ட விநியோகம் (2017-2019)

	பெறுமதிகள் (மில்லியன் ரூபாய்களில்)			கல்வித் துறை வரவு செலவுத் திட்டப் பகிர்வு (மாகாண சபைகள் தவிர்த்து)		
	2017	2018 RE	2019 B	2017	2018 RE	2019 B
ஆரம்பக் கல்வி	4,522	5,004	4,699	3.3%	2.7%	2.4%
இரண்டாம் நிலைக் கல்வி	24,312	33,425	31,167	18.0%	17.7%	15.7%

மூலம்: வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் வரைவு (2019)

ஒதுக்கீடுகள் (விசேடமாக இரண்டாம் நிலை) பற்றி COPF திருப்தியடையவில்லை. வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டதைப்போல கல்வி தொடர்பான கடமிகளுக்காக விரிவாக்கங்களை

நேர்கொள்ளவிருந்தாலும், ஒதுக்கீடுகளில் உண்மையான மற்றும் பெயரளவிலான குறிப்புக்களை விளக்கக்கூடிய தகவல்கள் COPFக்குக் கிடைக்கவில்லை.



கொள்கை: பல்கலைக்கழக கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

அரசாங்கத்தின் குறிப்பிட்ட கொள்கையானது பல்கலைக்கழக கல்வியையும் உள்ளடக்கிய மூன்றாம் நிலைக் கல்விக்கான வாய்ப்பை அதிகரித்தல். 2013 - 2017 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் மானியக் குழுவின் கீழான வருடாந்த மாணவர் உள்வாங்கல் உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 19-22% மாக மட்டுமே காணப்பட்டது.

முன்னராக அடையாளப்படுத்தியது போல, மத்திய அரசாங்கம், 2019 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக கல்விக்கென 79.3 பில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து 9.5% அதிகரிப்பினை கொண்டுள்ளது. இது செலவீனத்திலிருந்து 52.4% வரையான கணிசமான அதிகரிப்பாகும்.

எவ்வாறாயினும் முன்னைய பதிவுகள் நடைமுறைப்படுத்துவது குறித்த அக்கறையை ஏற்படுத்துகின்றன. உரு 5 வரவு செலவுத் தொகையிலிருந்து விலகலுடன் உண்மையான செலவீனத்தையும் வழங்குகிறது. வரலாற்றுரீதியாக வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிலிருந்து அதிகரிப்பானது மூலதனச் செலவீட்டு ஒதுக்கீட்டினால் செலுத்தப்படுகின்றன (2013-2017இலிருந்து 24.2%) இதனுடன் தொடர்புடைய மூலதன பாதி 18.8% ஆக குறைவாக செலவிடப்பட்டது. உண்மையான எதிர் ஒதுக்கீட்டிற்கிடையிலான பற்றாக்குறையானது 2013 இலும் 2016இலும் 30%க்கு அதிகமாகவும், 2017இல் கூட 15%க்கு அதிகமாகவும் இருந்தது.

உரு 5: பல்கலைக் கழக கல்வியின் பொதுச் செலவீனம், 2013-2017



மூலம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு வருடங்கள்).

அவதானிப்பு: பல்கலைக்கழக கல்வியின் ஒதுக்கீடு அரசு கொள்கைக்கு அமைவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஊழாPகு திருப்தியடைகின்றது. ஆயினும் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் எதிர்பார்ப்புகள் பொதுவாக வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துப் போகாத தன்மை கடந்தகால அனுபவங்களிலிருந்து ஒரே மாதிரியாக கிடைக்கப்பெறல் அவதானிக்கப்பட்டுள்ளது.

கொள்கை: TVET இற்கான ஒதுக்கீடு அதிகரிப்பு



அரசாங்கத்தின் குறிப்பிட்ட கொள்கையானது இரண்டாம் நிலைக்குப் பிந்திய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) கல்வியையும் உள்ளடக்கிய மூன்றாம் நிலைக் கல்விக்கு வாய்ப்பை விரிவாக்குதல். இது பல்கலைக்கழக கல்விக்கு தகுந்த/விரும்பக்கூடிய மூன்றாம் நிலை மாற்றாக அமையும். 2017 இல் 160,730 மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை. ஆனால் குறிப்பிட்ட வருடத்திற்கான தொழில்நுட்ப கல்லூரிக்கான மாணவர்களை

உள்வாங்கல் 39,910 ஆக மட்டுமே காணப்பட்டது. எனவே, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பின் படி, TVETக்கு விரிவாக்கத்துக்கு இன்னும் இடமிருக்கிறது.

முன்னராக அடையாளம் காட்டியது. போல, 2019 இல் TVET இற்கு மத்திய அரசாங்கத்தின் ஒதுக்கீடு 11,268 மில்லியன் ரூபா. இது 2018 திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து ரூபா.11,207 மில்லியன் அதிகரிப்பு. 2019 இல் TVET இற்கான ஒதுக்கீடு 36.74% ஆகும். இது 2017 இல் சமமான செலவீனங்களை விடவும் அதிகமாகும். 2017 இல், 2016 ஆம் ஆண்டினை விட செலவு 18.2% குறைவாக காணப்பட்டது, இதனுடன் தொடர்புடைய மூலதனச் செலவீனத்தில் 46.1% குறைப்பு மூலம் செயற்படுத்தப்படுகின்றது. இதனை கருத்தில் கொள்ளும் போது, 2019 இல் ஒதுக்கீடு 11.9% மட்டுமே, 2017 இல் செலவீனத்திலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பாகும் (படம் 6).

2013-2017 வரையான காலப்பகுதிகளிற்கான TVET செலவீனத்தின் வருடாந்த அண்ணளவாக வளர்ச்சி 23.3% ஆக காணப்பட்டது. மூலதன செலவீனம் 50.8% ஆகவும் காணப்பட்டது. அதேநேரம் TVET பாதீடு 25.6% இனால் குறைவாக செலவிடப்பட்டது – தொடர்புடைய மூலதன வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 44.5% குறைவாக உள்ளது.

உரு 6: TVET, இல் பொது செலவீனம் > 2013-2017



மூலங்கள் : ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் (பல்வேறு வருடங்கள்)

அவதானிப்பு: TVET இற்கான ஒதுக்கீடு சரியான முறையில் கொள்கையின் நோக்கத்திற்கு அமைவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக COPF திருப்தியடையவில்லை. கடந்த கால அனுபவங்களின் குறைவான செலவு முன்மாதிரியானது> இந்த கவனிப்பிற்கு வழிவகுத்திருக்கின்றது> அதன் சிறிய அளவு காரணமாக வரவுசெலவுத் திட்டத்தில் கூர்மையான ஏற்ற இறக்கங்கள்> மற்றும்; இளைஞர் குழுவை இணைப்பதில் ஒதுக்கீட்டில் போதுமான தெளிவு இல்லை - அவர்களின் தகுதிகளை மேம்படுத்த பாரம்பரிய பல்கலைக்கழக கல்வியை தொடர முடியாத தனிநபர்கள் இதில் அடங்குவர் , தமது தகுதிகளை அதிகரித்துக்கொள்ளக்கூடியது பற்றி இன்னும் தெளிவாக இல்லை.

கொள்கை - விசேட தேவைக்குரியோருக்கு கல்விக்கான அணுகலை மேம்படுத்தல்

அரசாங்கத்தின் குறிப்பிடப்பட்ட கொள்கையானது விசேட தேவைக்குரியோர்/ அங்கவீனத்துக்குரியோருக்கு கல்விக்கான அணுகுதலை மேம்படுத்துவதாகும். வழக்கமான சொற்பதம் “விசேட கல்வி வசதிகள்”.

2019 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் வரைபிற்கு அமைவாக, விசேடகல்வி வசதியினை வழங்கக்கூடிய 105 பாடசாலைகள், 2017இல் மொத்த மாணவர் தொகையாக 136,802இனைக் கொண்டிருந்தன.

கல்வி அமைச்சு 'விசேடகல்வி' க்கு என வரவுசெலவுத் திட்ட தலைப்பை அர்ப்பணித்துள்ளது. அதேநேரம் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மீண்டும் செலவீனம் 4.5% மாக (உண்மை நிலவரத்தில் மாறிலியாக) அதிகரித்துள்ளது, மூலதன செலவீன ஒதுக்கீட்டில் 100 மில்லியன் ரூபா குறைப்பு (அட்டவணை 11) . சொல்லியலில் உள்ள ஒரு குழப்பமாக,

'விசேடகல்வி' வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் விசேடதேவைக்குட்பட்டவர்களின் கல்வித் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உதாரணமாக , பிரிவென கல்வியும், பெண் சாரணியர், ஆண் சாரணர் அமைப்புக்களுக்கானவையும் இவ் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 11: விசேடகல்விக்கான கல்வி அமைச்சின் ஒதுக்கீடு, 2017-2019 வரவுசெலவுத் திட்டம்

பெறுமதி மில்லியன் ரூபாய்களில்

	2017	2018 RE	2019 B	Y-o-Y increase (2018-2019)
Recurrent Expenditure மீண்டெழும் செலவீனம்	5,350	5,389	5,634	+245 (4.5%)
Capital Expenditure மூலதன செலவீனம்	218	670	570	-100 (-14.9%)
மொத்த செலவீனம்	5,568	6,059	6,204	+145 (2.4%)

மூலம்: வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் வரைபு (2019).

அவதானிப்பு : விசேட தேவைக்குரியோருக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் விதம் குறித்து COPF திருப்தியுறவில்லை. நிதியமைச்சிடமிருந்து தேக்கமுற்றுள்ள மீண்டெழும் வரவு செலவுத்திட்டம் மற்றும் மூலதனச் செலவின் குறைந்த ஒதுக்கீட்டோடு எவ்வாறு கொள்கை ஈடுபாடுகள் முன்கொண்டு செல்லப்படலாம் என்பது குறித்த தகவல்களை COPF கோரவுமில்லை/கிடைக்கவுமில்லை.

பிரிவு III: தகவல் தரநிலைகள் மற்றும் ஏதுநிலை சிரத்தை

அறிக்கையின் இந்தப் பிரிவு வரவு செலவுத் திட்ட தகவல்களின் தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளில் COPF இன் கருத்துக்களை ஒழுங்குபடுத்துகின்றது. 2019 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முதல் அறிக்கையில் இந்த தலைப்பின் கீழ் ஒரு தொகுதி கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பகுதி மேலதிக கருத்துக்களை ஒழுங்குபடுத்துகின்றது.

தகவல் தரநிலைகள் மற்றும் விடாமுயற்சி: ஒதுக்கீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வழங்கப்பட்ட தகவல்களின் போதுமான தகவலை வழங்குவதற்கான தரவு மற்றும் அல்லது தொழில்முறை மற்றும் துல்லியத்தோடு உள்ளார்ந்த நிலைத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட தீவிர கரிசனைகளை குறிக்கின்றது.

இப் பிரிவு இரு பகுதிகளைக் கொண்டது (1) முன்னைய வரவு செலவுத்திட்டங்கள் குறித்த COPFஇன் கவனங்கள் (2) சமமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பலவீனம்.

நிதியமைச்சின் பணிகளிற்கான முதன்மை ஆதாரங்கள் எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்: (a) 2018 வரவுசெலவுத் திட்டத்தில் COPF அறிக்கை II இற்கு பதில் செப்டெம்பர் 19, 2018 அன்று குழுவுக்கு அனுப்பப்பட்டது (b) 2019 வரவுசெலவுத் திட்டத்துடன் தொடர்புடைய COPF தகவல் கோரிக்கைக்கான பதில் குழுவுக்கு பெப்ரவரி 27, 2019 அன்று அனுப்பப்பட்டது.

COPF இற்கு வழங்கப்பட்ட முறையான பணிகள்

பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் தகவல்களின் தரம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு நிதியமைச்சுடன் பல்வேறு கடித தொடர்பாடல்கள் மற்றும் ஈடுபாடுகள் உள்ளன. ஆவணப்படுத்தலின் செயற்பாட்டில் (சில சமயம் அவை இல்லாத நிலையும்கூட) இப்படியான அக்கறைகளைக் கவனத்திற்கொள்ளவும், இந்தப் பிரிவு அவற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது. முதலாவது, நிதியமைச்சிடமிருந்து COPF க்கு அளிக்கப்பட முறையான போருப்பெற்றலை பொறுப்பெற்றலை எழுத்துமூலமான வரவு செலவுத்திட்ட தகவல் மற்றும் ஏதுநிலை சிரத்தைக்கான கணக்கீடு. இரண்டாவதாக வாகன செலவீனங்களின் தகவல் உட்பிரிவுகளில் உள்ள நிறுவப்பட்ட பிரச்சினை. மூன்றாவது வெளிநாட்டு கடன்களுக்கான வட்டியின் மீதான அதிர்ச்சி தரக்கூடிய தவறான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை நிதியமைச்சு வழங்கிய புதிரான நிகழ்வுகள்.

COPF இற்கு நிதியமைச்சினால் வழங்கப்பட்ட முறையான பணிகள்

பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் தகவல்களின் தரம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு நிதியமைச்சுடன் பல்வேறு கடித தொடர்பாடல்கள் மற்றும் ஈடுபாடுகள் உள்ளன. COPF இன் சிபாரிசுகளை இப் பகுதி கட்டமைப்பு முறையில் ஒழுங்குபடுத்துகின்றது, மற்றும் இதன் பெறுபேறாக நிதியமைச்சினால் பெறப்பட்ட பணிகள் கடந்தகால அறிக்கைகளிலும் கடித தொடர்பாடல்களிலும் COPF இனால் குறித்துக் காட்டப்பட்ட 4 கருத்துக்களுடன் தொடர்புடையது (அட்டவணை 12)⁵. இந்த கருத்துப் பகுதிகளாவன: (1) வரவுசெலவுத் திட்டத்தில் பொருத்தமான பிரிவு வகைப்பாடு இல்லாதது; (2) பாரிய ஃ பல ஆண்டு செலவீனங்களில் தெரிவு மற்றும் தெளிவுபடுத்தலில் பற்றாக்குறை; (3) வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய மாற்றங்களிற்கு போதிய விளக்கமின்மை; (4) விருப்புரிமை வரவு செலவுத்திட்ட அதிகரிப்பு

⁵ MOF நிறுவனங்களின் முதன்மை ஆதாரங்கள் தகவல்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. (அ) 2018 பாதீட்டில் COPF அறிக்கை II க்கு பதில், 2018 செப்டெம்பர் மாதம் கமிட்டிக்கு அனுப்பப்படும். (ஆ) 2019 பிப்ரவரி 2019 வரவு செலவுத்திட்டத்திற்கான COPF தகவல் கோரிக்கைகளுக்கு பதில், 2019 பெப்ரவரி 27 ஆம் திகதி குழுவுக்கு அனுப்பப்பட்டது

அட்டவணை 12: நிதியமைச்சின் பொறுப்பேற்று பணிகள்

பிரதான கருத்துக்கள்	COPF இனால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை / பரிந்துரை	நிதியமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதில்கள்	கிடைத்த பதிலில் COPFக்கு நிதியமைச்சின் பணிகள்
<p>1.வரவுசெலவுத் திட்டத்தில் பொருத்தமான பிரிவு வகைப்பாடு இல்லாதது</p>	<p>1a. வரவுசெலவுத் திட்ட பிரிவுகளை அவற்றின் செயற்பாடு மூலம் வகைப்படுத்த வகைகளின் தொகுப்பை உருவாக்கவும்.</p>	<p>விதிமுறைகளுக்கு இணங்க, பொருளாதார வகைப்பாடுகளுக்குப் பதிலாக வடிவங்கள் பெரும்பாலும் கணக்கியல் கண்ணோட்டத்தில் இருக்கின்றன. நிலை :1b.யில் இதைத் தொடர்ந்து பரிந்துரைகளை COPF வழங்கியுள்ளது.</p>	<p>2020 வரவுசெலவுத் திட்டத்தின் துறை வகைப்பாட்டினை அறிமுகம் செய்ய முயற்சி செய்யும்.</p>
	<p>1b. தற்போது, செலவினை மேற்கொள்ளும் அமைப்புக்களினால் வரவுசெலவுத் திட்டத்தை பிரிவுகளாக வகைப்படுத்த இயலாவிடின், துறைசார் பகுப்பாய்வை அனுமதிக்க வரவுசெலவுத் திட்ட தலைப்புக்களுக்காக ஓ தேர்ந்தெடுக்கப்பட்ட செலவினங்களுக்காக துறை வகைப்பாடு குறியீடுகளை வழங்கல் போன்ற மாற்று வகைப்படுத்தல் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.</p>	<p>நிறுவனங்களின் ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களின் தலைப்புக்கள் இன்னும் பலவகைப்பட்டவையாக இருப்பதால், ஒரு பிரிவின் வகைப்பாடு அதிக சிக்கலானதாகி வருகின்றது என்பதனை ஒப்புக் கொண்டுள்ளது. COPF இன் எதிர்பார்ப்புக்களை அடைய திணைக்களங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும். 2019 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் அச்சிடல் பணி அரைவாசி பகுதியினை எட்டியுள்ளது மற்றும் 2019 மதிப்பீட்டிற்கான பிரிவு வகைப்படுத்தலை முன்னெடுப்பதற்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்த முடியாது. ஏனெனில் திணைக்களத்தின் நோக்கம் ஒரு செயற்பாடாக காணப்படுகின்றமையால் குறிப்பிட்ட நேரம் மற்றும் முயற்சியினை வேண்டி நிற்கின்றது. பாரியளவிலான குறிப்பிட்ட சில திட்டங்கள் குறிப்பிட்ட துறையை ஒதுக்குவதற்கு தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்திற்கு சிரமத்தினை ஏற்படுத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை குறைக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம். மேலும் COPF பணியின் சிக்கல் நிலையை ஏற்றுக்கொள்ளும் என்பதனை எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையினால் COPF இன் எதிர்பார்ப்புக்களை அடைவதற்காக 2020</p>	

பிரதான கருத்துக்கள்	COPF இனால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை / பரிந்துரை	நிதியமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதில்கள்	கிடைத்த பதிலில் COPFக்கு நிதியமைச்சின் பணிகள்
		<p>வரவுசெலவுத் திட்டத்தின் பிரிவு வகைப்படுத்தலிற்காக மூலோபாயம் ஒன்றினை அறிமுகப்படுத்த செலவினை செய்யும் அமைப்புக்களுடனும் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடனும் ஆலோசனைகளில் ஈடுபடும்.</p> <p>2019 வரவுசெலவுத் திட்டத்திற்கான அனுமதியினை பாராளுமன்றத்திடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன், வருடாந்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு இறுதிப் புள்ளிவிபரங்களையும் உள்ளடக்கி அச்சிடப்படும்.</p> <p>முதலாவது படியாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட 2019 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு நூலில் குறிப்பிட்ட துறைகளின் துறை வகைப்படுத்தல் சுருக்கம் தனிப்பட்ட அட்டவணையாக உள்ளடக்கப்படும்.</p>	
<p>பாரிய பல ஆண்டு செலவீனங்களில் தெரிவு மற்றும் தெளிவுபடுத்தலில் பற்றாக்குறை</p>	<p>2a . பாரிய திட்டங்களின் அட்டவணையை மீளாய்வு செய்தாலும் விரிவாக்களும்</p> <p>2b. 'பாரிய திட்டங்கள்' உடன் தொடர்புடைய அட்டவணையை தயாரிக்கும் போது சிக்கல்கள் இருந்தபோதிலும் செலவீனங்களின் முறையான மதிப்பீடு செய்யப்படாவிடின்</p>	<p>வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நிதியாண்டிற்கான பாரிய திட்டங்களின் செலவீனங்களிற்கான விளக்கங்களை பொதுத் திறைசேரி வழங்க வேண்டும்.</p> <p>2020 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் COPF இன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரிய திட்டப் பட்டியலில், கூறப்பட்ட தகவல் உள்ளடங்கலாக திருத்தப்பட வேண்டும். 2019 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் அச்சிடல் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால் தகவல் பக்கங்களை மாற்றீடு செய்தல் சாத்தியமற்றது என குறிப்பிட்டிருக்கலாம்.</p> <p>நிலை :இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்த நிலைப்பாடு ஒன்றை இந்த அட்டவணையின் 2bஇல் COPF வழங்கியுள்ளது.</p> <p>வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நிதியாண்டிற்கான பாரிய திட்டங்களின் செலவீனங்களிற்கான விளக்கங்களை பொதுத் திறைசேரி வழங்க வேண்டும்.</p>	<p>2020 வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள 'பாரிய திட்டங்கள்' அட்டவணையை நிதியமைச்ச திருத்தியமைக்கும்</p> <p>2020 வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள 'பாரிய திட்டங்கள்' அட்டவணையை நிதியமைச்ச திருத்தியமைக்கும்</p>

பிரதான கருத்துக்கள்	COPF இனால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை / பரிந்துரை	நிதியமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதில்கள்	கிடைத்த பதிலில் COPFக்கு நிதியமைச்சின் பணிகள்
	அது கடினமானதாகிவிடும் என குழு அறிந்துள்ளது. செலவினங்களை மேற்கொள்ளும் துறைகளிடமிருந்து தேவையான தகவலை பெற, இந்தத் தகவலை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை அமைச்சு உருவாக்க வேண்டும்.	2020 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் COPF இன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரிய திட்டப் பட்டியலில், கூறப்பட்ட தகவல் உள்ளடங்கலாக திருத்தப்பட வேண்டும். 2019 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் அச்சிடல் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால் தகவல் பக்கங்களை மாற்றீடு செய்தல் சாத்தியமற்றது என குறிப்பிட்டிருக்கலாம்.	
1. வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய மாற்றங்களிற்கு போதிய விளக்கமின்மை	3a. பாரிய மாற்றங்களிற்கு விளக்கங்களை வழங்கவும்.	வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் குழு அரங்கில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக விடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அமைச்சினாலோ செலவீனங்களை மேற்கொள்ளும் துறையினாலோ இதனை கோரலாம்..	வரவு செலவுத்திட்டத்தின் அடிக்குறிப்புக்களில் பாரிய மாற்றங்களிற்கான விளக்கங்களை வழங்குவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளது.
	3b. அந்தந்த அமைச்சரவை மற்றும் திணைக்களத்தில் மொத்த ஒதுக்கீட்டில் அரைவாசிக்கும் அதிகமாக மாற்றங்களை ஏற்படுத்தும் தனித்தனி வரவுசெலவுத் திட்ட பிரிவுகளில் மாற்றங்களை விளக்குக.		
	3c. வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளை நிதியமைச்சு கண்டறிந்து விளக்கங்களை வழங்க வேண்டும் என ஊழ்முக்கு வலியுறுத்துகின்றது நிதியமைச்சு தேசிய வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கி அதனை நிர்வகிக்கின்றது. ஒதுக்கீடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் இது தொடர்பாக அமைச்சு அவதானமாக இருக்க வேண்டும். ஆகையினால், வரவுசெலவுத் திட்டத்தினை வகுக்கும் பணிகள் நிதியமைச்சின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்திடம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த விலகலிற்கான காரணத்தை COPFக்கு இற்கு வழங்க அமைச்சு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.	கிடைக்கக்கூடிய வளங்கள், அரசாங்க முன்னுரிமைகள் மற்றும் ஒவ்வொரு வருடத்தின் திட்டங்களின் உண்மையான நிதித் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆகையினால், அதேபோன்ற வளங்களை ஒத்த ஒதுக்கீடு தேவைப்படாது அல்லது தொடர்ச்சியாக ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்காது. இருப்பினும், ஒதுக்கீடுகளில் கணிசமான மாற்றங்கள் இடம்பெறுகையில் எதிர்காலத்தில் அடிக்குறிப்புக்களை இணைக்க குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் நிலைப்பாடு இற்றைப்படுத்தப்படல்: 2019 வரவுசெலவுத் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களுக்கான விளக்கங்கள், வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் வரைபின் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.	

பிரதான கருத்துக்கள்	COPF இனால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை / பரிந்துரை	நிதியமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதில்கள்	கிடைத்த பதிலில் COPFக்கு நிதியமைச்சின் பணிகள்
<p>1.தன் விருப்புக்குரிய வரவு செலவுத்திட்டத்தில் உயர்வு</p>	<p>4a. தேசிய வரவுசெலவுத் திணைக்களத்தின் துணைச் சேவைகள், நிலையான பொறுப்புக்கள் பிரிவிகளிற்கு ஒதுக்கப்படும் தொகையில் மொத்தச் செலவில் 5% இனை அதிகபட்சமாக கட்டுப்படுத்தல்.</p> <p>4b தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் துணைச் சேவைகள் மற்றும் நிலையான பொறுப்புப் பிரிவினை பயன்படுத்துதல்.</p> <p>4C எதிர்பாராத விதமாக ஏற்படும் பொறுப்புகளிற்கு மட்டுமான வரவுசெலவுத் திட்டம்.</p>	<p>நலன்புரி மற்றும் வரவுசெலவுத் திட்ட பரிந்துரைகளை தவிர இந்த வாக்கெடுப்பில் வழங்கப்பட்ட ஒதுக்கீடு 2% இற்கும் குறைவானதாகும். எனவே, கருத்து சாதகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கீழ் நலன்புரி திட்டங்களை மாற்றுவதன் மூலம் 'திறைசேரி இதர கணக்குகளில் இத்தகைய ஏற்பாடுகள் மொத்த செலவில் 2% ஆக குறைக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சினால் நிலைப்பாடு இற்றைப்படுத்தப்படல்: ஏற்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டிற்கு அமைவாக நிதியமைச்சு நலன்புரி திட்டங்களை அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிற்கு கீழ் மாற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட தலைப்பிற்கு 80 253 533 000 ரூபா ஒதுக்கீட்டினை கொண்டுள்ளது. இது, வரவுசெலவுத் திட்டத்தின் 2.5% வீதமாகும். (பொதுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தவிர்த்து)</p>	<p>2019 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து துணைச் சேவைகள் மற்றும் நிலையான பொறுப்புக்களிற்கான வரவுசெலவுத் திட்டம் 2019 வரை கட்டுப்படுத்தப்படும்</p>
	<p>4a. தேசிய வரவுசெலவுத் திணைக்களத்தின் துணைச் சேவைகள், நிலையான பொறுப்புக்கள் பிரிவிகளிற்கு ஒதுக்கப்படும் தொகையில் மொத்தச் செலவில் 5% இனை அதிகபட்சமாக கட்டுப்படுத்தல்.</p> <p>4b தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் துணைச் சேவைகள் மற்றும் நிலையான பொறுப்புப் பிரிவினை பயன்படுத்துதல்.</p> <p>4C எதிர்பாராத விதமாக ஏற்படும் பொறுப்புகளிற்கு மட்டுமான வரவுசெலவுத் திட்டம்.</p> <p>4d. 'நிதியமைச்சரின் முன்மொழிவுகள்' எனும் தலைப்பில் புதிய வரவுசெலவுத் திட்ட தலைப்பினை உருவாக்கவும்.</p>	<p>2019 இல் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தனியான திட்டம் ஒன்று உருவாக்கப்படும். நிதியமைச்சினால் நிலைப்பாடு இற்றைப்படுத்தப்படல்: : நிதியமைச்சரினால் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பிற்கென சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் ஏற்பாடுகளின் ஒதுக்கீடுகள் தொடர்புபடும் பட்சத்தில், அந்தந்த அமைச்சுக்களின் கீழ் இவற்றை ஒதுக்கீடு செய்வது நடைமுறையில் சவாலாகும். ஆகையினால் இதுபோன்ற ஏற்பாடுகள் இல.240 நிகழ்ச்சி.2 திட்டம்.3 இன் கீழ் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுடன் தொடர்புடைய செலவீனங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களின் அனுபவம் மற்றும் குறிப்பிட்ட அடையாளம் ஆகியவற்றின் பின்னர்,</p>	

பிரதான கருத்துக்கள்	COPF இனால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை / பரிந்துரை	நிதியமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதில்கள்	கிடைத்த பதிலில் COPFக்கு நிதியமைச்சின் பணிகள்
		அத்தகைய விதிகள் குறிப்பிடப்பட்ட செலவின நிறுவனங்களிற்கு வெளியிடப்படும்.	

மூலம்: COPF உடனான நிதியமைச்சின் தொடர்பாடல்கள் (2018 செப்டெம்பர் 19 மற்றும் 2019 பெப்ரவரி 27)

மறைக்கப்பட்ட தகவலிலுள்ள சிக்கல்கள் (வாகனச் செலவீனம்)

தகவல் தரநிலைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் இந்தப் பிரிவில் குறித்துக் காட்டப்பட்ட முயற்சி, வரவு செலவுத் திட்டத்தை மதிப்பீடு செய்வதில் COPF பெற்ற அனுபவத்தினை இச் சம்பவமான வாகன கொள்முதல் செலவினத்தின் மீதான வரிப் பொருள் மூலம் விபரிக்கப்படலாம். COPF இன் அறிக்கை 2 பின்வருமாறு 2018 வரவு செலவுத் திட்டத்தில் அவதானித்துள்ளது.

'வாகன கொள்வனவுக்கான மூலதனச் செலவு 2017 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வரும் ஆண்டிலும் வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2015, 2016 ஆம் ஆண்டுகளில் 1.4 பில்லியனை கையகப்படுத்தி, 2017 இல் 16 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 12 முறை அதிகரித்துள்ளது. இது, செயல்பாட்டு குத்தகை முறையின் மீதான செலவினங்களின் அதிகரிப்புக்கு அப்பாலும் உள்ளது'

இது வாகனங்களை கொள்வனவிற்கான ஒதுக்கீட்டில் பாரிய அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. COPF இந்த முரண்பாட்டைக் குறிப்பிட்டு அதற்கான பதிலை வினவிய போது, நிதியமைச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கான விளக்கங்களை வழங்கியது.

அந்த விளக்கங்கள் பின்வருமாறு: முதலாவதாக 2017 மற்றும் 2018 இல் 'முக்கியமாக பாதுகாப்பு மற்றும் புகையிரத துறைகளுக்காக⁶ அதிகளவில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டது', இரண்டாவதாக ஒருங்கிணைந்த நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களின் செலவு எக்ஸைஸ் விலக்கலினாலும் மறுநிதியளித்தலினாலும் தீர்;க்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் நீடித்த சிக்கல்கள் ஒன்றிற்கு விளக்கமளிக்க இவ் விளக்கங்கள் உதவின. இந்தப் பாரிய வேறுபாட்டின் மீது மேற்பார்வை செய்வதன் மூலம் COPF விடாமுயற்சியுடன் தகவல் தரநிலைகள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான இரண்டு முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டறிய முடிந்தது.

1. விவேகமாக சுருக்கி விளக்கமளிக்கப்பட்ட செலவீன மதிப்பீடுகளை உறுதி செய்தல்
2. விருப்புரிமை வரவு செலவுத் திட்ட தலைப்பின் தவறான உபயோகத்தைத் தவிர்க்கு

பிரச்சனை 1: செலவீன மதிப்பீடுகள் சரியான முறையில் சுருக்கப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை

வாகன கொள்முதல் செலவின் 12 மடங்கு அதிகரிப்பிற்கு COPF இற்கு வழங்கப்பட்ட தகவல், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்ற வடிவில் இருந்தது. வரவு செலவுத் திட்ட வேறுபாடு வாகனங்களின் அசாதாரண கொள்வனவு அடிப்படையிலானது என்ற கூற்றை உறுதிப்படுத்துகின்றது. அட்டவணை 13 இந்தத் தகவல்களை வழங்குகின்றது.

அட்டவணை 13 : 017 மற்றும் 2018 வாகன கொள்வனவுச் செலவீனம்

மில்லியன் ரூபாய்களில்

வருடம்	வாகனத்தின் வகை	வாகன கொள்வனவு செலவீனம்
2017	நோயாளர் வாகனம் (அம்பியுலன்ஸ்)	1,233
	பாதுகாப்பு (படகுகள், கப்பல்கள்)	4,253
	இயந்திரங்கள்/ புகையிரதப் பெட்டிகள்	7,600
	பொலிஸ்/STF	100

⁶ 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் COPF அறிக்கை II க்கு பதிலளித்த 1976 செப்டெம்பர் மாதம் COPF க்கு MOF எழுதப்பட்ட தகவல்தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது

வருடம்	வாகனத்தின் வகை	வாகன கொள்வனவு செலவீனம்
	அனர்த்த முகாமைத்துவம் (நீர்த் தாங்கிகள், படகுகள்)	615
	வேறு	2,585
	/மொத்தம்	16,386
2018	பாதுகாப்பு வாகனங்கள் (கடற்படை)	2,672
	இயந்திரங்கள்/ புகையிரதப் பெட்டிகள்	6,100
	சுகாதாரத் துறை	200
	பொலிஸ்/STF	53
	நாடாளுமன்றம் (பேருந்து)	28
	மொத்தம்	9,053

மூலம்: COPF உடனான நிதியமைச்சின் தொடர்பாடல் (19 செப்டெம்பர் 2018)

முறையான ஒருங்கிணைப்பு / வகைப்படுத்தலின் தேவை

அட்டவணை 13 இல் குறிப்பிடப்பட்டுள்ள 'வேறு' எனும் பகுதிக்குள் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் நிர்வாகத் தேவைக்காக கொள்வனவு செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொகை கடந்த காலங்களிலிருந்து காணப்படுகின்றது. பொதுச் சேவைகள் (சுகாதாரச் சேவை மற்றும் பொதுப் போக்குவரத்து) மற்றும் பாதுகாப்பு நோக்கம் (பொலிஸ் மற்றும் இராணுவம்) போன்றவற்றிற்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள், நிர்வாகத் தேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுடன் இணைக்கப்பட்டதால் பாரிய விலகல் ஏற்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் அசாதாரண வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தவும் தேவையான தகவலை பெறுவதற்கு COPF இன் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் எடுத்துக் கொண்டது. எவ்வாறிருப்பினும், சுருக்கமான மதிப்பீடுகளை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துவதில் நிதியமைச்சு செயல்பட்டிருந்தால், மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கு சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற விதத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலோ இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

பாரிய வேறுபாடுகள் மற்றும் செலவு மாற்றங்களை விளக்க வேண்டும்

முறையாக ஒருங்கிணைப்பு அல்லது வகைப்படுத்தலுடன் சேர்த்து, எந்தவொரு செலவுப் பிரிவிலும் பாரிய வேறுபாடுகளை தன்னிச்சையாக விளக்கமளிக்க, இலகுவான மற்றும் முக்கிய நடைமுறையை பின்பற்றினால் பாராளுமன்றம் வரவு செலவுத் திட்டத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும் என்பதையும் உறுதி செய்ய முடியும். வாகன கொள்வனவில் பாரிய வேறுபாடுகளை தன்னிச்சையாக விளக்கும் போது, நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட மற்றொரு வெளிப்பாடு மூலம் இத்தகைய செயல்திறன் விளக்கங்களின் முக்கியத்துவம் உயர்த்தப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளும் மாறுபட்டுள்ளது என நிதியமைச்சு விளக்கியது ஏனெனில்: 25.10.2014 தொடக்கம் 21.11.2015 காலப்பகுதியில் ஒருங்கிணைந்த நிதியிணைக் கொண்டு அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் மது வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வாகன கொள்வனவுச் செலவு குறைவடைந்ததற்கு இது இன்னுமொரு காரணம் (அட்டவணை 14). செலவின மாற்றங்கள் குறித்து பாராளுமன்றம் என்னவெல்லாம் செய்யப்போகின்றது என்பதை மாற்றுவதற்கு அரசாங்கம் அத்தகைய கவன ஈர்ப்பு தந்திரங்களில் ஈடுபட முனைகிறது என்ற உண்மையை நிதியமைச்சு வெளிப்படுத்துவதற்கான அதிகத் தரங்களை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. எனவே பாராளுமன்றம் அது ஒப்புக்கொள்கின்ற வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் அர்த்தம் / தாக்கங்கள் தொடர்பாக தவறாக வழிநடத்தப்படாது.

அட்டவணை 14: செலவீனங்களின் மாற்றங்கள் / ஆட்சேபக் குறியீடு 2101 கீழ் ஒதுக்கீடு – வாகன கையகப்படுத்தல், 2013 – 2019 பாதீடு

பெறுமதிகள் மில்லியன் ரூபாய்களில்


ஆண்டு	மத்திய அரசாங்கம்		இதில், பாதுகாப்பு அமைச்சுக்கானது		இதில், புகையிரத திணைக்களத்துக்கானது	
	பெறுமதி	% of Vehicle Exp.	பெறுமதி	% of Vehicle Exp.	பெறுமதி	% of Vehicle Exp.
2013	5,403	43.8%	145	1.3%	1,698	14.8%
2014	9,753	54.4%	226	1.3%	5,443	30.3%
2015	1,523	9.7%	374	2.4%	419	2.7%
2016	1,309	7.6%	63	0.4%	43	0.3%
2017	11,057	42.9%	3,379	13.1%	4,948	19.2%
2018 RE	16,011	46.9%	5,982	17.5%	6,681	19.6%
2019 B	17,437	50.5%	3,789	11.0%	10,994	31.9%

மூலம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் வரைபு (பல்வேறு வருடங்கள்) ஒதுக்கப்பட்ட முன்னுரிமைகளை மேற்கொள்ள சிறந்த தகவல் தேவை


COPF இற்கு வழங்கப்பட்ட மேலதிக விளக்கங்களும் தரவுகளும், வாகன கொள்வனவின் மீதான செலவினம் (இப்போது அட்டவணை 14 இல் அமைக்கப்பட்டவை) குறித்து குழுவின் முன் கேள்வியை எழுப்பியதுடன் மற்றும் மதிப்பீடுகளின் நோக்கத்தை மாற்றியுள்ளது. இத்தகைய தகவலை பெறுவதற்கு முன் நிர்வாக நோக்கத்திற்காக அதிகரித்துச் செல்லும் வாகன கொள்வனவுச் செலவினம் பற்றிய கேள்வி நிலவியது. தற்போது எதற்கு விளக்கம் அவசியமாக இருந்ததோ அது தொடர்பில் COPF இற்கு மேலதிக தகவல்கள் தெளிவை ஏற்படுத்தியுள்ளன. மாறாக, இராணுவ வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அசாதாரண ஒதுக்கீடுகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, பொது நிதி மீதான பல கட்டுப்பாடுகளின் பின்னணியில் உள்ளன.

நிதியமைச்சு வழங்கிய எண்ணிக்கை, இராணுவத்திற்கான வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகளின் அதிவேக அதிகரிப்பினை காட்டுகின்றது. 2013 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் 4 வருடங்களில் 200 மில்லியனும், 2017 இல் (16 மடங்கு) 3.4 பில்லியனும் 2018 இல் (29 மடங்கு) 6 பில்லியன் என சராசரியாக அதிகரித்துள்ளது. தற்போதைய வரவு செலவு திட்டம் தற்போது 3.8 பில்லியன் இல் மூன்றாம் ஆண்டும் இந்த மிக உயர்ந்த ஒதுக்கீடு தொடர வேண்டும் என கோருகின்றது. (18 மடங்கு) (படம் 7 மற்றும் இணைப்பு 3)

படம் 7: மத்திய அரசாங்கம். வாகன செலவு, 2013-2019 வரவு செலவுத்திட்டம்



மூலம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடு (பல்வேறு வருடங்கள்)



அரசின் பொது நிதி பல சவால்களிற்கு முகங்கொடுப்பதோடு குறைந்த வளர்ச்சி, அதிகூடிய வட்டி, கடன் அதிகரிப்பு, அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடும் குறைவாக காணப்படும் போது தற்போது நிலவும் சமாதான சூழலில் அதிகளவில் இராணுவ வாகனக் கொள்வனவு இடம்பெறுவது குழப்பமாகவே உள்ளது.

எனவே, மேம்படுத்தப்பட்ட தகவல் தரநிலைகளின் மதிப்பும், முயற்சியும் வரவு செலவுத் திட்ட முன்னுரிமையின் அடிப்படையில் பாராளுமன்றம் அத்தகைய ஒதுக்கீட்டு முடிவுகளை எடுக்க ஆய்வு செய்ய அனுமதிக்கம். உதாரணமாக பொது போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேரூந்தினை மேம்படுத்த இத்தகைய நிதியுதவி வழங்கப்படுமா? அத்தகைய கேள்விகளைக் கேட்கவும், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பும் முந்தைய ஆண்டுகளில் தவறவிடப்பட்டதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்த அறிக்கையில் குறித்த தகவலை பெறுவதில் காணப்பட்ட சிரமமேயாகும்.

பிரச்சினை 2: தன் விருப்புக்குரிய வரவு செலவுத்திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தல்

COPF 2018 வரவு செலவுத்திட்டத்தின் அறிக்கை IIஇல், “நவம்பர் 2016இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் – 2017 வாகனக் கொள்வனவு குறித்த குறைநிரப்பு வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை” எனக் கண்டுபிடித்துள்ளது.

இந்த அக்கறையானது, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழான, ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் பிரிவு 6இன் கீழ் வரவு செலவுத்திட்ட உப தலைப்பான 'வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள்', இந்த ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் எதுவுமன்றி, அரசாங்கத்தினால் தன்னிச்சையான அதிகாரம் (மிகப் பரந்த நோக்கத்துடன்) வழங்கப்பட்டிருந்த நிலையில் இப்படியான சூழ்நிலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர், திறைசேரி உதவி செயலாளர் அல்லது தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகம் ஆகிய ஒருவரின் அங்கீகாரத்தோடு "வேறாதாவது தலைமையின் கீழ் வேறு ஏதாவதொரு நிகழ்ச்சி"க்கு மாற்றப்படக்கூடியதாக வரவு செலவுத்திட்ட தலைப்பானது வரையறுக்கப்பட்டதாக விதிகளுள்ளன.

நிதியமைச்சு இந்த வரவு செலவுத்திட்டத் தலைப்பிலிருந்து வாகனக் கொள்வனவுக்கு நிதியளிப்பது வழக்கமான தொடர்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டதோடு COPFக்கு கீழ்க்கண்ட விளக்கத்தையும் வழங்கியுள்ளது "2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் முன்னுரையில் 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஒவ்வொரு வரவு செலவுத் திட்ட செலவு அலகின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் குறிப்பிடவில்லை என்பதையும், எனவே அத்தகைய ஒதுக்கீடு தேவைப்படுமிடத்து தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் குறைநிரப்பு உதவி சேவைகள் மற்றும் எதிர்ப்பாரா கடப்பாடுகளின் திட்டத்திலிருந்து வழங்கப்படும்"⁷.

ஏனைய விடயங்களிற்கு இடையே நடைமுறையில் பொது நிதி சிறந்த மேலாண்மைக்கு நன்மை பயக்கும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது:

ஒவ்வொரு விடய அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மேலும் வெளிப்படையானதாக அமைகின்றது. அவ்வாறு, குறைநிரப்பு உதவி சேவைகள் மற்றும் எதிர்ப்பாரா கடப்பாடுகளின் வழங்கப்படும் அத்தகைய ஒதுக்கீடுகளின் விவரங்கள் மற்றும் அத்தகைய ஒதுக்கீடுகளை பயன்படுத்தி செலுத்திய கொள்முதல் நோக்கங்களின் விவரங்கள், ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்தபின், ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படையாகி பரந்த விவாதங்களின் விடயப் பொருளாக மாறும்⁸. "

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவகாரங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படையாகி பரந்த விவாதங்களின் விடயப் பொருளாக மாறுவதை குழு பாராட்டுகின்றது. இருப்பினும், இது பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது அல்ல (ஆனால் உண்மையில் 2 மாதங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்) எனக் குறிப்பிடும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை நிராகரிக்கிறது. அத்தகைய ஒதுக்கீடுகள் அதிக வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்கு ஒரு அடிப்படையாக இருக்க முடியும். அது பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முன் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் சாதாரண பாதீட்டு ஒழுக்கவியலுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்

COPF அதன் முன்னைய ஆண்டு அறிக்கையில், பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி, தேசிய வரவுசெலவுத் திணைக்களத்தின் கீழ் குறைநிரப்பு உதவி சேவைகள் மற்றும் எதிர்ப்பாரா கடப்பாடுகளின் திட்டத்தின் கீழ் தற்றுனிப்பு பாதீட்டு முறையினைப் பயன்படுத்தி அதிக அளவு வாகனங்களை வாங்குவதற்கான சிக்கலான நடைமுறைகளை குறிப்பிட்டது.

எதிர்பாராத செலவின தேவைகள் தொடர்பில் குறைநிரப்பு ஒதுக்கீட்டை வழங்குவதை **COPF** (குறைநிரப்பு மதிப்பீடுகள்) அங்கீகரிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளின் பயன்பாடு விதிவிலக்கான

⁷ 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் COPF அறிக்கை II க்கு பதிலளித்த 1976 செப்டெம்பர் மாதம் COPF க்கு MOF எழுதப்பட்ட தகவல்தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது.

⁸ 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் COPF அறிக்கை II க்கு பதிலளித்த 1976 செப்டெம்பர் மாதம் COPF க்கு MOF எழுதப்பட்ட தகவல்தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது

சூழ்நிலையில் இருக்க வேண்டும், மற்றும் ஒரு நிலையான நடைமுறை அல்லாமல் இருத்தல் வேண்டும் - இது அரிதான விதிவிலக்காக இருக்க வேண்டும், எந்தவொரு செலவினத்திற்கும் திட்டமிடப்பட்ட விதிமுறையாக இருத்தலாகாது.

பாராளுமன்றத்தின் மேற்பார்வைச் செயன்முறை பகுதியளவில் மறைக்கப்பட்ட தற்றுனிபு பாதீடு தொடர்பில் வாகனங்களின் செலவினங்களின் மீதான விசாரணையானது COPF க்கு கடுமையான சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள வரவு செலவுத் திட்டத்தின் தகவல் தரநிலைகளையும், விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் தற்றுனிபு பாதீடு பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை இறுக்கமாக்குவது ஒரு முக்கியமான படியாகும்.

வெளிநாட்டு கடன் வட்டி செலவீனம் பற்றிய அதிர்ச்சியான தவறான மதிப்பீடு

வெளிநாட்டு வட்டி கொடுப்பனவுகள் மீதான வரவுசெலவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட மதிப்பீடுகள் (அதாவது வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்துதல்) பல ஆண்டுகளாக மிக மோசமான வகையில் தவறானவையாக காணப்பட்டன. COPF அதன் முதல் அறிக்கையில் பிரச்சனைக்கு கவனம் செலுத்தியதில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உண்மையான பெறுமானங்கள் முறையே 61.2% மற்றும் 33.8% என குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதை அட்டவணை 15 காட்டுகின்றது.

அட்டவணை 15: வெளிநாட்டு வட்டி கொடுப்பனவுகள், 2012-2017

வெளிநாட்டு வட்டி கொடுப்பனவுகள்	சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம்	அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டு மதிப்பீடுகளிலிருந்து சராசரியாக அதிகபட்சம்	ஆல் குறைத் மதிப்பிடப்பட்டுள்ளது
(2013- 2017)	13.4%	41.8%	33.8% (in 2017)
(2012-2016)	8.1%	52.8%	61.2% (in 2016)

மூலம்: இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை (பல ஆண்டுகள்).

கடந்த வரவுசெலவுத் திட்டம் (2018 வரவுசெலவுத் திட்டம்) பற்றிய அ.நி.குழுவினால் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டி செலுத்தும் பொறுப்பு என்பது, பாரிய மற்றும் ஏற்கனவே அறிந்துகொள்ள முடியும் என்பதால் அதன் கூடுதலான அளவு பல தசாப்தங்களாக நிலைத்திருப்பதாலும் இலகுவில் மதிப்பீடு செய்ய முடியும் என்பதால் இவ்வாறான பாரிய முறண்பாடுகள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட விளக்கமொன்று முன்வைக்கப்பட வேண்டும்” அதேபோல், “ இது வரவுசெலவுத்திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டபின் ஏற்பட்ட எதிர்ப்பார்க்கப்படாத திறைச்சேரி மற்றும் முறி களை கொள்வனவு செய்ததால் ஏற்பட்ட பிரதிபலன் என நி.ப. விளக்கமளிப்பதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.” நிகழ்கால மொ.தே.உ. பெறுமதியின் 35 வீதம் வரையான, பல வருடங்களாக சேர்ந்திருக்கும் வெளிநாட்டுக் கடன் மற்றும் அதற்கான வட்டி செலுத்தல், ஒரு வருடத்திற்குள் பெற்றுக்கொண்டு செலுத்தப்படும் மிகக் குறுகியகால வெளிநாட்டுக் கடன்களின் வட்டிச் செலுத்துகையில் ஏற்பட்ட எதிர்ப்பார்க்கப்படாத மாற்றங்களால் கட்டுப்பாடாகவிருப்பதாக ஏற்றுக்கொள்வதற்கு அப்போது அ.நி.கு.ஏற்படுவதாக” ஆகவே “அத் தெளிவுபடுத்தலில் நம்பகத் தன்மை இல்லை”

2018 ஆம் ஆண்டின் அ.நி.கு. வினால் முன்வைக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது “ வெளிநாட்டு வட்டிச் செலுத்துகை நிராகரிக்கப்படும்போது ஏற்பட்டுள்ள பாரிய , முறைமைக் குறைப்பாடுகளும் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படும் எழுத்துமூல விளக்கமளிப்புகளுக்குப் பொறுத்தமானதாகும்” அவ்வாறான எழுத்துமூல விளக்கமளிப்பு இதுவரை முன்வைக்கப்படவில்லை

இவ்வாறு மதிப்பீடுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் குறைப்பாடுகளால் பாதுகாப்பு பெறுவதற்காக வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டி செலுத்துகையுடன் தொடர்புடைய நி.அ. பராமரித்துவரும் உப அட்டவணைக்கு அ.நி.கு வின் தொடர்பினைப் பெற்றுத்தருமாறு அ.நி.கு வினால் நி.அ.கோரப்பட்டது. தற்போதைய வரவு செலுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மை நிலை பற்றியபுதிய மதிப்பீடொன்றை மேற்கொள்ள முடியுமாவது 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கி அறிக்கை 2020 ஆம் மே மாதம் வெளியிடப்பட்ட பின்னராகும். கடந்த 5 ஆண்டுகளுள் இரு ஆண்டுகளின் நி.அ. நிதியியில் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டுக் வட்டி செலுத்துகை, மத்திய வங்கி அறிக்கைகளின் பெறுமதியுடன் ஒப்பிட்டுநோக்கும்போது பாரிய வித்தியாசங்களை எடுத்துக்காட்டுவதாக அ.நி.கு. வின் இணைப்பு 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் விளக்கம் தேவைப்படுகின்றது

சமமான நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இலங்கை வரவு செலவுத் திட்டத்தின் குறைப்பாடுகள்
இரண்டு அவதானிப்புகளால் தகவல்களின் தரங்கள் மற்றும் முன் விசாரணைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தப்படுகின்றது. இப் பிரிவுகளில் அது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

முதலாவது அவதானிப்பானது, சர்வதேச திறந்த வரவு செலவுத் திட்ட வரைபில் இலங்கையில் செயலாற்றுகை பலவீனமடைதலாகும். இவ் வரைபானது, தகவல் வழங்கலில் இலகுவான அளவுக்கோளாகும். இரண்டாவது அவதானிப்பானது, இலங்கையின் முறையான தகவல் முன் விசாரணை உகண்டாவுடன் (த.தே.வ. இலங்கையை விட 1/6 குறைவாகவுள்ள) ஒப்பிட்டு நோக்கப்பட்ட ஆய்வாகும். இலங்கை பற்றிய முன் ஆய்வுகளின் அடிப்படை தரவுகள் இடைவெளி அங்கு அவதானிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மை தொடர்பிலான வரைபின் இலங்கையின் செயலாற்றுகை

வரவு செலவுத்திட்டத்தின் வெளிப்படை தொடர்பிலான வரைபு என்பது திறந்த வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை பற்றிய ஆய்வின், அரசு வருவு செலவுத் திட்டத்தின் பொறுப்புக்கூறலின் மூன்று கோபுரங்களில் ஒன்றாகும். அது நாடுகளுக்கிடையிலான வரவுசெலவுத் திட்ட ஒத்துழைப்பின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட சமநிலையான மதிப்பீடாகும். வெ.நி.வரைபின் ஊடாக மத்திய அரசின் வெளிப்படைத் தன்மை மதிப்பிடப்படுகின்றது. வரவு செலவுச் சுழற்சியின் ஊடாக மற்றும் தகவல் கால ரேகையினுள் 8 அடிப்படை வரவுசெலவுத் திட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படைத் தன்மை தொடர்பில் 100 புள்ளிகள் நாடுகளுக்கு வழங்கப்படும். 2006 ஆம் ஆண்டு வரவு வெளியிடப்பட்ட திகதியிலிருந்து இலங்கையின் வெளிப்படைத் தன்மை பாராட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பெறுபேறுகளை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் (2017 இல் 3,500 முதல் 4,500 அமெரிக்க டொலர்கள் வரையிலான தனிநபர் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) இலங்கையை விட 3 நாடுகள் மட்டுமே குறைந்த புள்ளிகளை கொண்டுள்ளன (அஜர்பைஜான், அங்கோலா மற்றும் அல்கேரியா). மேலும், இலங்கையினை விட 18 நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்த நாடுகளாக இருக்கின்றன, ஆனால் கூடிய புள்ளிகளுடன். (அட்டவணை 16)

அட்டவணை 65: திறந்த வரவுசெலவுத் திட்ட குறிகாட்டி 2017 மற்றும் தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017

நாட்டின் பெயர்	தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017 (US\$)	திறந்த வரவுசெலவுத் திட்ட குறிகாட்டி (100 இல்)
ஜோர்ஜியா	4,057	82
பிலிப்பைன்ஸ்	2,989	67
இந்தோனேசியா	3,847	64

நாட்டின் பெயர்	தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017 (US\$)	திறந்த வரவுசெலவுத் திட்ட குறிகாட்டி (100 இல்)
ஜோர்டான்	4,130	63
குவாத்தமாலா	4,471	61
உகண்டா	606	60
மோல்டோவா	2,290	58
கிரீஸ் குடியரசு	1,220	55
உக்ரைன்	2,640	54
ஹோண்டியூராஸ்	2,480	54
நேபாளம்	849	52
செனகல்	1,329	51
பப்புவா நியூ கினியா	2,489	50
கானா	2,046	50
ஆப்கானிஸ்தான்	550	49
இந்தியா	1,942	48
மொங்கோலியா	3,717	46
கென்யா	1,595	45
எல் சல்வடோர்	3,889	45
மொரோக்கோ	3,007	45
இலங்கை	4,074	44
அசுர்பைஜான்	4,132	34
அங்கோலா	4,100	25
அல்ஜீரியா	4,055	3

மூலங்கள்: உலகவங்கி மற்றும் சர்வதேச வரவுசெலவுத் திட்ட பங்குதாரர் OBS (2017).

சம்பவக்கற்கை 3: இலங்கை எதிர் உகண்டா குடியரசு


திறந்த வரவுசெலவுத் திட்ட கணக்கெடுப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியின் விரிவான பகுப்பாய்வு இலங்கைக்கும் உகண்டாவிற்கும் இடையிலான பின்வரும் எதிர்மறை ஒப்பீடுகளை வெளிப்படுத்துகின்றது.

2017 ஆம் ஆண்டில், உகண்டாவில் அறிக்கையிடப்பட்ட தலா உ.உற். அமெ.டொ.606 ஆக இருந்ததுடன், இலங்கையில் அமெ.டொ.4,074 ஆக இருந்தது. உகண்டா வருமானம் குறைந்த நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த- மத்தியளவான நாடாக இலங்கை உச்ச நிலையில் உள்ளதாகக் கருதப்படுகின்றது. வரவு - செலவு அளவுகோல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது தெளிவாகும் விடயமானது, தகவல்களின் தரம் மற்றும் சரியான முன் விசாரணைகளுடன் எடுத்துக்காட்டும் சாதகமான நிலயின் கீழ் உகண்டாவின் நிதிசார் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளின் செயற்றிறன், இலங்கை நிதிசார் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறப்பான மட்டத்தில் காணப்படுகின்றது எனலாம். வெ.நி.வரைபு ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களின் அடிப்படையில் தகவல் ஆய்வு அமையும்.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படையான நிலை தொடர்பிலான வரைபிற்கான புள்ளிகள் குறைந்துள்ளதுடன், 2006 ஆண்டில் இலங்கை வரவு செலவுத் திட்டத்தின்

வெளிப்படைத்தன்மை தொடர்பில் எம்மைவிட குறைந்த புள்ளிகளில் இருந்த உகண்டா காலத்துடன் முன்னேற்றமடைந்துள்ளது. (வரைபடம் 8) . அதன் ஊடாக இலங்கை பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவருவதுடன் எம்மைவிட பின்தங்கிய நிலையில் இருந்த உகண்டா காலத்துடன் முன்னேறிச் செல்வதுடன் இலங்கையும் கடந்துச் செல்கின்றது.

உரு 8 : திறந்த வரவு செலவுத் திட்ட குறிகாட்டி (100 இல்) இலங்கை மற்றும் உகண்டாவிற்காக 2006-2017



குறிப்பு: மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படுதன்மையை, திறந்த வரவு செலவுத் திட்ட குறிகாட்டி மதிப்பிடுகின்றது. வரவு செலவுத் திட்ட சுழற்சியில் எட்டு முக்கிய வரவு செலவுத் திட்ட ஆவணங்களின் கிடைப்பளவு மற்றும் தகவலின் காலப்பகுதி ஆகியவற்றின் அடிப்படையிலான வெளிப்படைத்தன்மைக்கு 100 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வரவுசெலவுத் திட்டம் பற்றிய குறியீட்டை ஆய்விற்குட்படுத்தும் நாடுகளில் கிடைக்கும் வரவு செலவுத் தகவல்கள் பற்றிய விரிவான மதிப்பீடு பற்றி திறந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த மதிப்பீடு இலங்கையிலும் உகாண்டாவிற்கும் எதிர்மறையான ஒப்பீட்டளவை வெளிப்படுத்துகிறது: அதாவது, இலங்கையில் வழங்கப்படாத அல்லது மட்டுப்படுத்தப்பட்டவகையில் வழங்கப்படும் வரவுசெலவுத்திட்டம் பற்றிய தகவல்கள் உகாண்டாவில் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன.

இலங்கை மற்றும் அதன் சம மட்டத்திலான நாடுகளுக்கிடையிலான பாதகமான தகவல்களின் இடைவெளியின் இரண்டு முறைமைகள் இப் பிரிவில் காட்டப்பட்டுள்ளது. முதலாவது, இலகுவாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்படாத மற்றும் வெளியிடப்படாத தகவல்களுடன் இணைந்தது. இரண்டாவது, பூர்த்தி செய்யப்படாத, ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்ட போதியளவு வழங்கப்படும் தகவல்களுடன் இணைந்தவை. ஒவ்வொரு முறையிலும் வழங்கப்படும் உதாரணங்கள் பின்வருமாறு

இலங்கையில் வழங்கப்படாத மற்றும் உகாண்டாவில் வழங்கப்பட்டுள்ளன பாதீட்டு தகவல்கள்

1. பிரிவு வகைப்பாடு/ செயல்பாட்டு வகைப்படுத்தலின் மூலம் செலவு மதிப்பீடுகளின் விபரங்கள்
2. மாறுபட்ட பொருளாதார எடுகோள்களின் விளைவு
3. வரவு செலவுத் திட்ட மேலதழக நிதி பற்றிய விபரங்கள்,
4. அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள் மற்றும் செலவு அட்டுறுக்கள் பற்றிய தகவல்கள்.

இலங்கையில் பகுதியளவு அல்லது போதியளவு இல்லாத ஆனால் உகாண்டாவில் முழுமையாக வழங்கப்பட்டுள்ள பாதீட்டு தகவல்கள்

5. நிதியுதவி மூலங்களின் மதிப்பீடுகள்,
6. அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளுக்கு முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பின் தகவல்
7. விளைவுகளின் மீதான நிதியல்லாத தரவுகள்

உகண்டாவுடன் ஒப்பிடும் போது இலங்கையின் நிதியியல் அறிக்கையிலுள்ள மேலதிக தோல்விகள்

8. வருடாந்த விமர்சனங்கள் அசல் மதிப்பீட்டோடு உண்மையான வருடாந்திர செலவினங்களை குறைவாகவே ஒப்பிட்டுப் பார்க்கின்றது. (உகண்டா நிதி அறிக்கை இந்த ஒப்பீட்டை செய்கிறது).
9. காலத்துக்கு ஏற்ற முழு வருட நிதியியல் மீளாய்வொன்று இலங்கையில் வெளியிடப்படாது. 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கு அமைய மத்தியகால வருடாந்த அறிக்கையொன்றை வெளியிட்டபோதிலும் அதில் ஆரம்ப நான்குமாத காலத்திற்கான மீளாய்வுகள் மட்டுமே குறிப்பிடப்படும். முதல் 8 மாதங்களை உள்ளடக்கும் நிதி முகாமைத்துவ அறிக்கை என்ற மேலதிக அறிக்கையொன்றை இலங்கை வெளியிட்டுள்ளபோதிலும் அந்த அறிக்கையை அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்தின்போது நவம்பர் மாதமே பெற்றுக்கொள்ள இயலுமாகும். வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மை பற்றிய தரவுகளுக்கு அமைய, உகண்டாவினால் நிதி ஆண்டின் ஆரம்ப 6 மாதகாலம் தொடர்பில் ஒரு மீளாய்வு அறிக்கையொன்றை குறித்த நிதி ஆண்டின் 8 மாதங்களுக்குள் வெளியிடப்படும்.
10. மற்ற ஆண்டு அறிக்கைகள் போன்ற அதே வடிவத்திலான முழுமையான ஆண்டு அறிக்கையை இலங்கை வெளியிடத் தவறியது. அதனால் முன்னைய வருடாந்த அறிக்கைகளுக்கு எதிராக முழு ஆண்டு அறிக்கையின் தரவை ஒப்பிட்டுப்பார்க்கும் சாத்தியத்தை முன்கூட்டியே தவிர்க்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே வரவு செலவுத் திட்ட வெளியீடுகளை ஆராய்வதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு சேவைகளை வழங்கும் பூரண சுயாதீன பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகமொன்றின் அவசியம் எழுகின்றது. உகண்டாவில் 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகமொன்ற தாபிக்கப்பட்டிருந்தபோதிலும் இலங்கையில் அவ்வாறான சுயாதீன அலுவலகமொன்று தாபிக்கப்பட்டில்லை. அரசு வரவு செலவுத் திட்ட வருடாந்தத் தரவுகள், விளக்கமளிப்பதற்காக பாராளுமன்றம் மற்றும் அதன் குழுக்கள் தொடர்பில் தொழில்நுட்ப கொள்திறனை அமைப்பதற்காக மற்றும் அரசு நிதி அலுவல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்காக பெற்றுக்கொடுக்க வேண்டி, நோக்கமுடைய, காலத்துக்கேற்ற சுயாதீன புலனாய்வுகளை தயாரிப்பதற்காக தாபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான அலுவலகமொன்றை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தரிப்பதன் ஊடாக அரசு நிதிசார் அலுவல்களை இதைவிடப் பொருத்தமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு வசதியளித்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.


இணைப்புக்கள்

இணைப்பு 1: நிதியமைச்சினால் COPF இற்கு வழங்கப்பட்ட ஆவணங்கள்

திகதி	ஆவணத் தலைப்பு
22.02.2019	நிலையான பொறுப்புக்கள்
	வாகனங்களின் தரவு அடிப்படை
26.02.2019	எரிபொருள் விலைச் சூத்திரம்
27.02.2019	கடன் திருப்பிச் செலுத்தும் அட்டவணை
	நிலையான பொறுப்புக்கள்
06.03.2019	அதிகளவிலான பொருளாதார எடுகோள்கள்
	இற்றைப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு வருமானம்
	இற்றைப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு செலவீனம்
	நிதி விதிகள் பற்றிய தகவல்
	அரச தீர்மானங்கள்
08.03.2019	நிதியமைச்சின் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் உண்மையான வருமானம்
	மாதாந்த கடன் சேவைகள் (வட்டி) முன்அறிவிப்பு – 2019 நிதியமைச்சிடமிருந்து
11.03.2019	புதிய வருவாய் முன்மொழிவுகள்
	வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளிற்கு இணங்க உண்மையான வருவாய்
	பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் அடிப்படையில் வருவாய் விளைவு
	மதுபானம் மீதான மது வரிக்கான கோட்டல் அடிப்படை
	சிகரெட்டுகளில் கோட்டல் அடிப்படையிலான வருவாய் தாக்கங்கள்
	சிகரெட்டிலிருந்து மது வரி வருமானம்
	சிகரெட் வரி பொறிமுறை
	மகப்பேற்று விடுமுறை நன்மைகள் கணக்கீடு
	சீனி உள்ளடங்கிய இனிப்புப் பானங்கள் மீதான வரி தொடர்பான சுகாதார அமைச்சின் கடிதம்
	சீனி சேர்க்கப்பட்ட இனிப்புப் பானங்களில் உள்ள வரிகளுக்கு மாற்றப்பட்ட திருத்தங்களின் மீது நிதியமைச்சின் கருத்து.

இணைப்பு 2: மத்திய வங்கியினதும் COPFஇனதும் துறைசார் செலவீன

மதிப்பீடுகளின் ஒப்பீடுகள்



குறிப்பு: * கல்வி செலவீன மதிப்பீடு இலங்கை மத்தியவங்கி ஆண்டறிக்கையில் மட்டும் பொது மற்றும் உயர்கல்வி உட்பட வரையறுக்கப்படுகின்றது;

** மத்திய அரசின் நேரடி செலவீனங்களை பொதுக் கல்வி, பல்கலைக்கழக கல்வி மற்றும் வுஏநுவு ஆகியவற்றில் ஊழாPகு மதிப்பீடு செய்துள்ளது.

மூலங்கள்: இலங்கை மத்தியவங்கி ஆண்டறிக்கை (பல்வேறு வருடங்கள்), COPF இன் 2018 வரவு செலவுத் திட்ட அறிக்கை 2, இலங்கை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் - தேசிய கணக்குகள் (இற்றைப்படுத்தப்பட்டது மார்ச் 19, 2019)

பின்னிணைப்பு 3: வாகனங்களில் மத்திய அரசாங்கத்தின் செலவுகள், 2013-2019 வரவு செலவுத்திட்டம்

பெறுமதி மில்லியன் ரூபாய்களில்

பொருள் இலக்கம்	செலவு வகை	2013	2014	2015	2016	2017	2018	2019
		உண்மையானது	உண்மையானது	உண்மையானது	உண்மையானது	உண்மையானது	திருத்தப்பட்ட மதிப்பீடு	வரவு செலவுத்திட்டம்
Central Government மத்திய அரசாங்கம்								
1301	வாகனங்களின் பராமரிப்பு	2,524	3,146	3,165	3,271	3,461	3,812	3,824
1406	குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான வட்டி தொகை	671	891	2,244	2,223	1,446	1,597	572
1408	நிர்வாக குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான குத்தகை வாடகை	-	-	-	-	372	1,263	1,068
2003	வாகனங்களின் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்	3,274	3,914	3,945	4,548	4,746	5,986	6,074
2101	வாகனங்களை உரிமைப்படுத்தல்	5,043	9,763	1,523	1,309	11,057	16,011	17,437
2108	குத்தகையிடப்பட்ட வாகனங்களுக்கான மூலதன கட்டணம்	-	242	4,800	5,793	4,708	5,492	5,535
	மொத்தம்	11,511	17,956	15,677	17,143	25,788	34,161	34,511
பாதுகாப்பமைச்சு								
1301	வாகனங்களின் பராமரிப்பு	625	918	1065	895	1,285	1,388	1,559
1406	குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான வட்டி தொகை					92	37	1
1408	குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான வட்டி தொகை					130	566	303

2003	வாகனங்களின் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்	213	342	369	296	736	821	843
2101	வாகனங்களை உரிமைப்படுத்தல்	145	226	374	63	3,379	5,982	3,789
2108	குத்தகையிடப்பட்ட வாகனங்களுக்கான மூலதன கட்டணம்					324	374	53
	மொத்தம்	983	1,486	1,808	1,254	5,946	9,168	6,548
	மொத்த வாகன செலவின் பங்கு	9%	8%	12%	7%	23%	27%	19%
புகையிரதத் திணைக்களம்								
1301	வாகனங்களின் பராமரிப்பு	20	19	20	25	29	36	31
1406	குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான வட்டி தொகை							
1408	குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான வட்டி தொகை							
2003	வாகனங்களின் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்	2,247	2,520	2,779	3,119	3,131	3,916	4,214
2101	வாகனங்களை உரிமைப்படுத்தல்	1,698	5,443	419	43	4,948	6,681	10,994
2108	குத்தகையிடப்பட்ட வாகனங்களுக்கான மூலதன கட்டணம்							
	மொத்தம்	3,965	7,982	3,218	3,187	8,108	10,633	15,239
		34%	45%	21%	19%	31%	31%	44%
பாதுகாப்பு மற்றும் புகையிரதத் திணைக்களம் தவிர்ந்த வாகனங்களின் செலவீனம்								
		6,563	8,488	10,651	12,702	11,734	14,360	12,724
		57%	47%	68%	74%	46%	42%	37%

மொத்த வாகன செலவீனங்களின் பங்கு

மூலம் : ஏற்றுக்கொள்ளப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் முன்வரைபு (பல்வேறு ஆண்டுகள்)

பின்னிணைப்பு 4: அறிக்கைகளுக்கிடையிலான வெளிநாட்டு வட்டி கட்டணங்களில் விலகல்கள்

Values in Rs. Millions

	(1) வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்	(2) நிதியமைச்சின் வருடாந்த அறிக்கை (1) இலிருந்து விலகல்	(3) மத்திய வங்கியின் அறிக்கை (1) இலிருந்து விலகல்
2013	63,043	100,985 (60.2%)	100,985 (60.2%)
2014	69,930	108,461 (55.1%)	108,461 (55.1%)
2015	77,174	77,174 (0.0%)	115,386 (49.5%)
2016	101,076	101,076 (0.0%)	127,713 (26.4%)
2017	138,546	164,942 (19.1%)	164,942 (19.1%)

Note: Budget estimates publish actual interest expenses of previous years.

Sources given above.

குறிப்பு : வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் முன்னைய வருடங்களின் வட்டி செலவுகளை வெளியிடுகிறது

மூலங்கள் மேலே தரப்பட்டுள்ளன